



நூல்கீழ்

யா/வண் நாவலர் மகா வித்தியாலயம்
ஸாம்பாளம்



வெளியீடு

சந்திரீயான் ஆச்சிரிய கலை நெடபஞ்சர்ட்டீப் பேருநை

குறள் வழி

அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம் வயின்
குற்றம் மறையாவழி

பொருள்:

தம்மிடத்திலுள்ள குற்றங்களை அறிந்து நீங்கா
தவர் ஆடையால் உடல் உறுப்புக்களை மறைத்துவிட
டோம் எனக் கருதுதல் கீழான அறிவாகும்.

ஸ்ரீரமண நூல்திரட்டிலிருந்து தொகுக்கப் பெற்றது.
ஸ்ரீ அருணாசல அகார மணமாஸை

காப்பு

அருணாசல வரற்கேற்ற வகூரமண மாலைசாற்றக்
கருணாகர கணபதியே கரமருளிக் காப்பாயே

நூல்

அருணாசலசிவ, அருணாசலசிவ,
அருணாசலசிவ, அருணாசலா!

1. அருணா சலமென வகமே நினைப்பவ
ரகத்தைவே ரறுப்பா யருணாசலா (அ)
2. அழுகுந் தரம்போ வகமும் நீயுமற்
நபின்னமா யிருப்போ மருணாசலா (அ)
3. அகம்புகுந் தீர்த்துன் ஏககுகை சிறையா
யமர்வித்த தென்கோ லருணாசலா (அ)
4. ஆருக் காவெனை யாண்டனை யகற்றிட
லகிலம் பழித்திடு மருணாசலா (அ)
5. இப்பழி தப்புனை யேனினைப் பித்தா
யினியார் விடுவா ரருணாசலா (அ)

(வளரும்...)

★ காலைக்டர் ★

வெளியீடு - 2

பகுதி - 3

1998 பங்குளி

பொருள்க்காம்

	பகுதி
1) மாண்புமிகு மாண்புமிகு கோபாந்தி	1 - 6
2) துணக்கும் தானே ரூபாய்	7 - 8
3) அன்றாளைக் கந்தாளின் அநுகூட்டலை	9 - 11
4) நான் ஒரு பிச்சைக்காரன்	12 - 14
5) பட்டினத்தடிகள் காட்டும் வாழ்வு எல்லாப்பிழையும் பொறுத்ததுள்ளவர்	15 - 16
6) ஆசிரியர் தெய்வங்களாக மதிக்கப்பட்டனர்	17
7) மகாத்மா காந்தியின் விளையாட்டுப் பருவத்திலே	18 - 20
8) என் கடன் பணி செய்து கீடப்படே மாணவர் மக்கம்	21 - 23
9) பத்தொன்பதாம் டாற்றாண்டில் இலக்கியம் நூல்களுக்கு நம்பியிருப்பது	24 - 25
10) இலாகர் தீக்கொசு	26
11) Easy way to Learn English (Part - 3)	27 - 28

அன்புமிகு: மூல ஒன்று: 25/- ரூபா
வரும் ஏதாவது தொகை: 325/- ரூபா

சுதந்திரியான ஆசிரிய விவரங்கள் பண்பாட்டுப் பேரவையினர்.

அச்சுப் பதிப்பு: நுலாஹ் ஆசிரியர், ஜெக்கியாதி, கருவெட்டி.

பங்குனி மாத திறுப்புப்பிரதி பெறுவேர்

திரு ஆ. ஜீன்ரெத்தினம்

(ஆற்முகம் பிளாஸ்டிக், திருநெல்வேலி.)

திரு ந. சிவக்குமார்

(பாஜன் எலெக்ட்ரோஷிக், அச்சிவேலி.)

திரு க. சிவக்கொழுந்து

(சமாதான தீதவாள், உடுப்பிட்டி.)

திரு வி. தவத்துணராசா

(ஸ்ரத்தவிநாயகர் கோவில்தி, ஈரைவாய்.)

திரு க. நட்ராரா

(ஒவியர், இலமயரங்கள்-உடுப்பிட்டி.)

திரு க. இரத்தினசிங்கம்

(சமாதான நீதவாள், ஈரைவாய்.)

திரு க. நல்லதந்தி

(பிரதான விதி-தொண்டு-மாண்டி)

திரு வே. இரந்தினசிங்கம்

(சிவசக்தி மோட்டெர்ஸ், பாடுக்கித்துறை.)

திரு வெ. அருட்டிரகாசம் (அம்மானி)

(வல்லெட்டுத்துறை.)

திரு ச. இரட்சௌகோபான்

(கோட்டைமோட்டெர்ஸ், தெல்லியடி.)

நூனச்சுடர் - மாசி மாத வெளியீடு

நூற்றுக்கணக்கில் மாசிமாத வெளியீடு டி. திரும்பு பேரவைத்தலைவர் திரு. ச. கிருபராஜ்னிதாகுன் தலைவராய்த் துறை அவையின் குழுமத்துறை தலைவர் மலர் வெளியீடு மாத நல்லை திருஞானராமசுந்தர் ஜினாத்துறை முதலினர் முதல்பூர் சொமசுந்தர பிரமாச் சாமியா கவுராபிகள் நிகழ்த்தினார்கள்.

ஒருமுதல்லவர் அவர்கள் தமது ஆராப் உரையில் எமது சமயத் தின் நிறப்புக்கான எடுத்துக் கந்தினார்கள். மலிகனன் விலங்குகளில் இருந்து வேறு பட்டு நீதி காட்டுவது நிதிக்கும் தன்மை. கிந்தனையின் வெளிப்பார்வது தோல்நியதே எந்து சமயம், அதனால் தரவு பிரபு பாலையகாலத்து நேரால்நிய எமது சமயம் இன்னால் உள்ளிரட்ட தாமதுக்கீட்க்கூட காட்டுதாக, ஏற்றுக்கொள்ளக் காட்டுதாக விளக்கி வருகின்றது.

சமயப் பார்வது மனிதனா வாழ்வைப்பட்டது, அதுதானும் வாழ்ந்து மற்றவர்களையூர் வாழ்வைப்பட்டது, “நிதித்தனுர் எப்பிரானுவை கோவிஸ் புர்சு” என்று என்று சாயர் கருகின்றது. அதாவது இன்முர் கோவி துந்துர் சென்று வருபிய வேண்டுக் காலு கருகின்றது. ஏனென்றால் படலாலும், உள்ளத்தாலும், நாம் கிணமும் அழுக்காகிஸ் கோவாடி ருக்கின்றோம். ஆகவே, கிணமும் கோவிலுக்குச் செல்வதெல்லம் இந்த இந்வையான அழுக்காலும் நிற்கப்பெற்று உடலாலும், உள்ளத்தாலும் தூய்வையாக வாழுகின்ற நிலை எமாக்க உற்படுகின்றது.

எமது சமயத்தில் உள்ள புராணங்கள் ஏவ்வார்க் மனிதனாக்க வையப் பற்றிக் குறிப்பிடுகின்றன. அவர்கள் எப்படியான வாழ்க்கை வாழ்ந்தார்கள் என்னதுபும், வாழுகின்ற வாழ்க்கையின் தன்மைக்கு ஏற்படுவ வார்க்கையின் முடிவுகளும் அனாரந்திருந்தன என்பதுயார். அவை வெளிப்பட்டுத்துகின்றன. ஆகவே, நான்கள் கோவிலுக்குப் போன்றோம். வரி பட்டே பார், பிரசாதம் வாங்கிவேயாம், அப்பது வேறு தொல்லுருள் செய் தோம் என்று தூட்டி எமது சமயம் முடிந்துவிட்டதால் நாம் காந்தக் கூடாது, எமது சமயத்தின் தத்துவங்கள் என்ன, புராணங்கள் கருகின்ற கடத்தகையில் இருக்கிறது நாம்பாக்க வேண்டிய பாடங்கள் என்ன, எமது இவ்வுவக வாழ்ந்திருப்பது மற்ற எனக் கார்பிற்றுப் பயன்படக் கூடியதை

மாண்பு தினத்

மேன்மையெடுத்தும் மாண்புமிகு கோப்யாடுகள்
(மகாபராதத்திலிருந்து)

இனங்காத்த இளங்குமரன்
ஸ்ரீவீசூலைக்காலை

ஒவ்வொரு மாண்பு சொல்லத் தலையிட்டுப் பின்வருமாறு உணர்செய்கின்றார். ‘நூல்மேஜைய மகாராதா’வே, குபி முன்னோர்களின் சரிதங்களை முப்பாட்டு கொண்டு. பால்கட்காலத்தில் குலம் பாரதவையும் தம் வூப்பட்டிக் கூன்வதின் தேவர்க்காலதும் அகர்மாநாதர்க்குமிடையே மாபேரும் போட்டு நிலவிக்கின்றது. தேவர்களின் குருவாக விளங்கியவர் பிரகள்பகுவதைப் பியார்களாகவான். அதராக்களின் குருவாகவிருந்து அவர்களை வழி நடாக்கி வத்தவர் காந்திராக்காரர் என்றும் வேற்றிப்பகளான். இவர் கூன் இருவிலைதூர் வழி நடந்துவிடின் பேரவில் நேரவர்க்கட்டும் அகரர் மத்தியமிட்டுப் பட்டு ஏதுத்து நிலவியது. காந்திராக்காரர் இரு குடும்பங்களிலும் பேர்களைப்போற்றி விடைகிறார். இவர் இருக்கவர்களை உண்டு பேர்க்கிட்டும் அத்தினி மந்திரத்தை அறிந்திருந்தார். இக்கால் போவில் போன்ற அகர்கள் உயிர்போற்றி வழிந்து நேரவர்களுக்கு இடர் விளங்கித்த வள்ளுக்கிழந்துவர். ஆனால், பேர்களேர் பேரவில் இறந்த வள்ளுக்காமா கவன திடுந்துவர்.

இக்கால், கேவந்துவான் பீரகள் குடும்பங்களிலும் நடந்தார். பேரவர் கேள்வி ஆர்ஜினாக்காத்துயில் ரூப்பினார். கேவந்துவநம் பிரகள்பகுயும் போகலை செய்து நான் முடிவுக்கு வந்தார். தாம் எந்துகல்வையாரால் துகம்புள்ளொருவர் இப்பந்தவாறு உயிரிப்பெறுக் கொடுக்கிறும் சஞ்சிலிகிமந்திரத்தை அறியக்கூடியதுச் சேவைகளிலோன்று ஓருங்காலதான் பூட்டு செய்தார். முடிவு செய்துவட்டன் யார் சுக்கிராஞ்சாபோகாந்தம் செய்து போன்றாக இருந்து அடியந்திருத்துக்கு கற்றுவர் வங்களெடுக்கப்படுவன் ஆராய்ந்து பிரகள்பதியில் வைத்துவானாள் கண்ண் வான்பவனே உக்குதலினைன்று பீரமானித்தவர் எதுவும் பூட்டுக்கூடும். பணியிலும், ஏத்திசௌதாமாமும் இருக்கும். ஆப்பாலும் பூட்டுக்கூடு அமையாவிட்டிருவனங்களையால் அவ்வாணச் சுக்கு

கிராச்சாரியாடிடம் அனுபவிலையத்தனர். நால்லீன தலை மேன்னமல்காபி
தலைத்துயிலையும் தூர்ஜிமனாக் குணிந்து கங்கிராச்சாரியாடிடம் சென்ற
வடத்தான்.

கலை கங்கிராச்சாரியாடிடத்துத் தலையை அறிமுகந்திருக்கிறது. மான்
அளருக்கும் சிடனாக வீழும்பிழக்காகத் தெரியித்தார். நால் எழிகளின்
ஒருவளின் புதல்வளாயினும் தம்மாலோக்கிக் கல்லி கற்கச் சிடனாக வந்து
கலையைச் சுக்கிராச்சாரியார் வாவேற்றுவது கல்லிக்கு ஓராதி, மது, மொழி
நாடு. இன்னேலூறு வேறுமாடுகள் காட்டுதல் கூட நது என்ற நாட்களில்
படி. கங்கிராச்சாரியார் கலையைச் சிடனாக ஏற்றுக்கொண்டார். கலை
பிரம்மச்சரீய விருத்தை மேற்கொண்டு சிடனாகவிடும். குறுஞ்சுப்
ஷாலிலைடையுமிட்டு, முடிகுலை வாசம் வீழ்த்தால், குறுஞ்சுவாசத்தில் போன்ற
குருவின் பள்ளிநிலைகளை மேற்கொண்டும் வேலன் கங்கிராச்சாரியாடிடம்
புதல்வளியாகிய நேவநூரளியைப் பகுதிக்கும் சத்துப்பார்க் கலைக்கு ஏற்பட-
த்து. கேள்விராணியும் மற்றொரு மாணவர்களிலும் பார்க்க, கலைக்குறவும்
கல்பகல்விகளை மேற்கொள்ளுவில் மலிழ்வடைந்தார். ஆனால், அதுவோர்
தம் குருவுக்குத் தொழிலும் பணி என்றுவிவரியில் தீகவநூரலிலின் பணிகளை
மேற்கொண்டுவந்தார்.

கலைவின் நால் வெப்புகள் உயிரும் தீகவநூரலிலின் மால்க்காறு மிகவும்
கவர்த்தல். இதனால், கேள்விராணி நடவடிக்கை ஆடுபுலை வாலைக் காறி
நிட்டாரன். குறுஞ்சுவாசம் கெயித்து உயிர்க்கு சிப்பி இருப்பதாக் கொற்று
கோர்க்க வன் நேவநூரளி நாத்துக்கொண்டு நாட்டான். இவ்வேலன் எழுங்
மாணவர்களிலிருந்து தூந்துவு ஆஸ்திகள் சென்று மனமாந்தலை.

இந்த கு வெங்கில் கலை யாசிரவன்யது, அகழுர்க்கு அரசனாம்
வித்தூரவர்வாலக்கும் அவனது ஆட்டலூர்க்கும் கெரியவந்தது. இதனால்,
அவர்கள் அத்திரருத்துப் பஜைனக் கொல்லத் தலைப்பட்டார். ஒருநாள்
ஏட்டில் பக்கவளை வேற்குமுக்கொண்டு நந்தால் கலை. அங்கேயெல்லாவில்
அங்குள்ளது அசுப்ப்ரகார், கிளி எழுவைக் குண்டு நீ மூன்றாயாக வெட்டி
நாட்டுக்குநாடு இளையரக்கிளைர். மானல் நேரமாகியது போய்ப்பானின்றி
ஆறிலைகள் ஆச்சிரியம் திருப்பினை. இக்களைக் கண்ணுற்று நேவநூரளி
சுற்றுக்கள் வெள்ளுடு நந்தையாகியால்கங்கிராச்சாரியாடிடம் சென்று மூலத
பிட்டான். அதற்குச் சுக்கிராச்சாரியார் இந்தநலை கூடிவு நிற்றமுக்

யா/வள்ளு நாயன் மகா வீதியாலயம்
யாழ்ப்பாளை

செய்யும் சந்திரினிலி மத்திரத்தாக அறிந்துவங் யான் நி கவனவப்படாதே
இதோ அவனால் அணுஷக்கிள்ளேன் என்று கூறிர் கார்சினிலி மற்றிரத்தாக
உச்சமித்தார். ஏன் தொய்களின் கால்களிலிருந்து கழங் வெளிப்பா-
ட்டான். காலங் வருவதையாக் கண்ணுற்று தேவஞ்சாலி தரமதமாகியது
கார்சனத்தை விவரினால்.

காலங் நடந்தலங்கற வியரமாக எடுக்குவதற்றான். இதன் பின்னால்
தின்னோர் நாள் பிறக்கானிலி மஹாவாராறித்து வாழுப்படி காலங்கா வாதத்
திற்கு அனுப்பினாலுற்றான். அவ் வேலாலை அமர்கள் அவனால்கள்கி,
கோல்லு அவனு வை அவர்க்கும் சுருத்திரத்திற் கவர்ந்துளிப்பட்டார்.
மூலர் வேலாய்து வருப் பெற்ற கழங் நெடுநேறமாயிழும் பிருப்பி வராமை
யான் காலங்குமிடப் பெண்ணும் முறையிடப்பால் தேவஞ்சானி. அப்போ-
தும் காக்கிராக்காரியார் சந்திரினிலி மந்திரம்பைத் தேவஞ்சு பெய்து கழங்க-
விப்பிஸ்தார். ஏன் நூட்களின் பின்பு நேவப்பூாலி ரெஸ்டும் ஓர்முறை
மலர் கொரியும் வாய்வைம் மழுவனை அனுப்பி வைக்கிறான். அத்தனைத்தீ-
ரும் காலங்கள் அகார்வன் கால்கி அவனால் வோச்ரு, அவன் உடனவில்
ஏற்றதுச் சாம்பாக்கிலோ. சாம்பாவு மதுநிற்கலாற்று தம் குருவர்கிய
காக்கிராக்காரியாந்து அந்தத்துரி வாணனாம் வெரடிக்கானா. அகர்களின்
இருக்கித் தீட்டுத்தை காக்கிராக்காரியார் உலூர்க்கிருங்கவில்லை. மதி
வெந்தியோ காக்கிராக்காரியார் பெச்சுவீரபுற்றிருத்த வேலை தேவஞ்சாலி
நூட்டுடு வந்து “கழங்” மலை பழுப்புக்கு போன்று கெடுவிந்ரமாகிவிட்டது
ஏன்றும் கிரும்பவில்லை. என் முறையிடப்படான்.

நேவஞ்சாலி வந்துக்கு நூட்வதையால் கண்ணுற்று காக்கிராக்காரியார்
துமியுதல்லின்று, சௌ புத்தியத்தைகள் காறினார். “மதுரோ நீ கவனவனா விட-
போறி காலங்கள் அமர்கள் வோக்குவைத் தீருத். அவுடை நீ இன்பால்
வோப் பேந்திப்பாது காக்கு வேயல். அன்றீரும் ஒரு புதல்யியாகிய நீ ஒருவர்
மராவாடனா வகைத்து வோக்கு காலங்கள் வோக்குவைத் தீயங்கிறு, மராவாடமேப்பழு
இலாந்வனின் இயற்கையாகும். எனவே, நீ கவனவையற்று இந்கூப் பாக்கிக்
கோள்” இதனால் வோக்கியதீநீ தேவஞ்சாலி “அப்பா தவ சிப்ரேஸ்டர்
காலுள் ஒருவரான அங்கிராக்காரியின் பேராதூர் தேவஞ்சாலைகிய பிரகாஷ் (கி-
யின்) புதுவ்வண்ணமாகிய காருள் மிகுந்த ஆற்றலுடையவன், தவ வாணியீம்
ஏனாட்சாலை சிறந்தவர்களுள் சிறந்தவள். அவனை நான் பெரிர்கிள்கிறேன்,

எனவே, அவனால் மறுபடி யும் உதவிப்பீத்துற நிறுத்தி எனக்கு நூலை வேலெட்டிலிக்காண்டாள். அக்குப்புக்கல்லின் உணர்வால்கிணங்க கண்ணால்பற்ற வாய்ரால் கூழங்க மரங்களை ஒத்துரூபிட்டுப் பொருள்கீராபம்கூட நதார் சுக்கிராச்சார்மியார். கூழங்கங்க் கிணங்கநூல்கூயாள் அடங்காக் கிணமுறிந்து “இனி எனது உதவி அச்சர்க்கூழங்குத்துக் கிணங்கங்கூட்டாது” என்று சொல்லிச் சுழல்லிலீ மஞ்சாக்காக் கீழப்பம் கெங்தார்.

“ந்திராலீஜுபந்தால் கழன் உயிப்பெற்றுத் தன் குஞ்சில் கீர்த்திமூலில் கீர்த்திப்பதை உணர்ந்து கொண்டாள். எனவே குஞ்சில் நடந்துப் பிளைச்சித் துவெல்லிவந்துவதை கிழும்பிடியால் தன் ஆஸ்தாரியாரிடம் நடந்துவருக்கு எடுக்க முடிவத்துக் காங்கிரீப்பிடித்துத் தெவெல்லிப்படுக்கிணால் இறங்கால் கக்கிராச்சார்மியார் மிகவும் நீர்க்காம்கூடந்தார். தேவநாராணியை தோக்கி “ஏன் இப்பொருத்து வங்கன செய்வாறு? கழன் உயிர்பெற்று வருவானாயின் என் அவர்கள் பிற்குதில்லோம். யாது செய்கிறென்பதைனா ஏனே முடிவு செய்து கொன்.” என்று கூறிவார். அப்போது தேவநாராணி “காங்காதையென்வங்கைப் பொறுத்தவரை இருங்கும் காரித்துச் சூந்ததுல் வேல்லும் கழன் இறந்தால் என் இப்பம் அழியும். தாங்கள் இந்தநால் எனது வாழ்வை அறியும் போன்றிடும்” என்று மார்மித்தான் நேவநான்.

இவ்வள்ளும் உரைசெப்பதாகும் சிந்தனை வயப்பட்டார் சுக்கிராச்சார்மியார். கழனுக்குச் சுழல்கில்லி மந்திராற்றுத் தபகேகலிப்பன்கைக் கலீப் புவரை வேறு ஒன்றும் செய்ய இருந்தால் போய்விட்டது. எனவே, கழனுக்குச் சுழல்கில்லி மந்திரக்கை உபறேஷ்ட்து முன்று நன்றீட்டுக்கு மூர்ப்பலிப்புமாறு செய்தார். “நீ உயிர்பெற்று வழந்ததால் மாண்பு இறந்துவிடுவேன் என்னோ, தபாம் தவறாறு என்னை உயிர்ப்பிப்பாயா” என்று எனி சுந்திரீனிலீ மந்திரக்கை உபறேஷ்டித்தார். மந்திரைப்படிக்காம் பெற்றுக் கொண்ட கழன் அநிரோச்சார்மியாரின் உடலிலிருந்து வெளிவந்தான். இதனால் உயிரிமக்கத்தின்குருவைக்கண்டு மனோப்பதைப்பற்றுத்து உடலோ சுந்திரீனிலீ மந்திரத்தை வெறுபட்டு செய்து தன் குருவை அயிரப்பித்தான். சுக்கிராச்சார்மியார் உயிர் பெற்றிருந்தார். நன்மித்துத் தெயறப்பட்டுமை கண்டு மனிப்புவெய்க்கூப்கழன் தனது தோக்கம் நிறுவுவேறியதாறு கலைந்தான். இருந்தால் தேவ மோகம் செய்வது தலைப்பட்டான்.

மதுங்கால் வந்தும் தெயறையை உணவாற்றி சுக்கிராச்சார்மியார் உலகம் மக்கள் உயிரும் பொருட்டு தில அறிவுகளானால் சொல்க்குறிப்பார். மதுங்கால்

நால்கிளாருவாக் அதூந்துகிள்லாபோர் அவனைது அல்ல மாயங்கிடிடும். நல்ல செயல்களை அவன் செய்யாததூழிவான். தீர்வைவற்றாற்போ அவன் முனைத்து செய்வான். இட்டுமையிலும் மறுமையிலும் அவனிர்க்களையே அனுபவிப்பார். இதனால், இந்திரேயை மதுநின் பழக்கத்தை ஒருபொதும் ஒழுவும் என்பதுக்கிக் கொள்ளக் கூடாது¹¹ இந்தாறிவரைகளை எவ்வளவுக்கு உடல்கள்களிடிரானோ அவன் வாழ்வு வீழ்வால்வண்டியும்.

கேள்வுஷம் செல்லவில்லைத் தகழுவதை எக்கிராக்ஸாரியார் ஆசீர்வத்தை அனுபவித்துக்காரர். ஆனால் நல்லியறித்துவுடன் அவனை வணக்கி விடைபேற்றுவினான். சென்ற கழுவைத் தெவாலூஸி தடுத்தான். இத் தினன் கூலாழும் தன் தெருாகட்டில் கூந்திக்குந்த அன்னப வெளிப்படுத்தின் கங்கான மனாஞ்சி செம்முவளைஞாஸி¹² வென்சாடியாவர். தாமம் அறிந்து அதன் வழியொழுதும் உத்திரமணாகிய சுஜக் அவனை பங்கீகர முடியாது என்று கூறினான். “யான் குறுவில் வயின்றிவிருத்து கூயிர் பெற்றுமையால் அவன்குச் சேற்றுரையாகின்றிருக்கும். எனவே உண்ணான மனம் புரிதல் கூடாது அவன்ரியும் குருவின் புதல்வியும் எனக்குச் சூருபோல்வே மதிக்குத் தூந்தாவன் எனவே, வீணை ஆணக்கையெட்டோழி” என்று கழன் எடுத்து மாற்றிவரவன்.

இதனால் கீலாபத்து தேவாலூஸி “நீதியான வழிசில் என் அன்னப காற்றுத் து நீ செய்கின்றால் இதனால் கீ கற்று வித்தை உணக்குப் பியன் தராது போகும்” என்று கால்கிட்டான். இதனால் செயியுறில் கழுவு பெண்ணே கால்கிட்ட வித்தை உணக்குப் பியன்பாராது வீரி கும் பியன் உபதேவிப்பயன்களுக்குப் பியன் பழும் அவனவா? அதுவே எனக்குப் போகும். நீ பிழைஷான அன்பு வைத்து அண்புமிகுதியால் எம்மிருச சாபாகிடுதாராய் இதனால் உன் அன்பு உபதேவதும் நிலைவிவராது. சிவி புதுநிலார்கள் எல்லாம் உண்ணான மனக்கிள மாட்டார்கள்¹³ எனத் சாபாகிட்ட கழன் தேவாலூஸி சென்றால் நீதான். நீதுவர்கள் அவனங்கள் போருமதிழ் வட்டன் ஏரேவைற்றனர்.

ஆனால் என்பால்நூலாட்டய சுநிலக மூலம் நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய அரிய பண்டுவர்ப் பவாஷா. முதலாவதாக, காலை சென்ன

மனப்பான்தும் கணக்கீலத்தின் போகவூட்கார்ப்பு கணதூயிலைப் புதுச்சேழை மறித்துப் பணவர்களிலோ யே கெல்லூ நன்காகிய ரித்திளைப் பெறும்பொங்கலே போற்றுத்திடுமியது. மனவதைத்தாழப்பு தீவை குத்துவாறு சென்றதிடம் இரண்டாணார்ப் பிள்ளையை கழுதை நாம் ஒப்பினைக்குவருவார் பின்னாற்றி நடக்க முயனவேண்டும் சுதானிக் கீடமும். எதுசிறுரை, மூலம் க்கழும் போற்றுத்திடுமிய அரிசு பண்புகளாலும் இவை இவ்வாய்வுமுறை இன்னைய உலகில் இந்தங்கை இன்னன்வரும். இதுக்கும் வழிபட்டு உலகம் அழிவுபூர் வகையில் நிரப்புகள் நடி நிறுவா வாட்டுக்கின்றான்.

மறுவினால் ஏற்றாகும் தீவை கீர்க்கலை ஆம் கெளிவரக வணரப் படுகிறது. கல்லூரிக்கால்பாரிடம் இதுநாம் மதுவுறுத்தும் பழக்கமானது அவைராக குருங்க ஏற்றுப் போற்றிவதற்குத் துக்கர்க்குவதற்குவிட்டு கிடக்க காரணமாக அமைந்துவிட்டது அப்பவர? என்பில், பண்டிடம், இன்பும், வன்றும் நினைப்பியும் மறுவாய் குரிக்காலமயால் மாதுடம் படும் அல்லவ்வர் எந்தங்கை எத்தனை?

அதிச்சிறைக் கல்லூரிக்கால்பாரி மற்றும் நாடிக் கல்வி குரிக் கால வத்து வன் தேவதுகுளின் புதுவினைன்று அறிந்திருந்தும் தாங்கு சிடங்கால ஏற்று வல்லி புகாடினார். இது வரை ஏற்று விஸ்தக பின்னாலவற்றைக் காட்டுவிருத்தல்வா? இத்தனையை வரேண்டபாலும் இன்று எவ்வினை போல வர்ணந்தா? இந்திலாவரில் காஸ்டில்டே காய்வும் எம்மின் காடுசெய்வர். எவ்வளவினாம சாத்தியாரும். என்பில், பாரதத்தின் ஆரிசு கோடி பாடுகளை நாம் உள்ள கொண்டு எம்மாக மேல்வைப்பாடும், முயற்சிவாயாக.

(ஜெபா ரூப்)

ம. ஆராராமி ஜூய்

28 - 2 - 98

தனக்குற்றாணோ துள்ளன

திருப்பூர் நாட்டுப்புதுரை

பிறப்புச் சம்பந்தமாகச் சில நூற்று புரை நாட்டுப்பட்டிருக்கின்றன. பத்தபதி என்பதில் பந்தபெள்ளயதற்குக் கட்டு என்பதே பொருள். இவ்வகையாற்கூக்கரும் மறுவலக வாற்கூக்கரும் நயக்கு அவருக்கு தாழம் என்றதும் புரைக் கட்டுப்பட்டவரே பந்து - உறவினர் என்பதுவர். இக்கலை கட்டுத்திரு இத்தனையெல்லாக் காலங்படித் துரிதார். உள்ளுமெல்லையே ஒரு நீர் உதவி செய்யச் சாதி இல்லாதவராக இருக்கலாம். சில நீர் இருந்தும் மனமில்லாமல் இருக்கவாய். இக்கலைத்திரு இவ்வகையாற்கூக்கரும் உறவினர்க்கு அனுமதியெடுக்கின்றன.

சுருவலுக்கு மலை, மகன், மகள், மகுமதி, கவோதரி, ஏலோதி ஆகியோர் தெருந்தில் பந்துக்கூக்காலப்படிருவர். தன்னைத்தான் காற்றுக் கொள்ள இருவாத நிலைமீழுள்ள மூலியங்கள் கால்தாழு, கங்கிழுட்டுவேனு, செல்வும் கிளைட்டுக் கொய்வது நம் உடையயாறும். இந்தநூற் எதிர்பார்க்க அவர்களுக்கு உரியையுள்ளது. அதேபோல் வயதான மின்னும் மறுவையிலும் நம்மையும் பாதுகாப்பது உறவினர் உடனே, ஆநை எதிர்பார்க்க நம்கு சிலமுறை.

நம் நாட்டு பிள்ளைகள், முனையி, கவோதரி முதலியோருக்குச் செய்யுக் கூட எடுக்கையை இன்றவன் அஸ்திப்பாறும் மரயபாத்திரால் எண்டாக்கியிருக்கிறார். ஆதலால், நாம் நால் காந்தாதீசு காந்தாரும் சில மாயை பட்டினி இருத்தும் கூட அவர்களைக் கொண்டிருக்கிறோம். அப்படிக் கொரியும் போது அவர்களுக்கு உறவினர்களுக்கு செய்தபடுவதினால் முழுமையில் மட்டுமல்லது இறந்த பிழைஞ் கூண்டு அறுதி சுருவளவற்றை நாம் தேடுக் கொள்ள இயலாத நிலையைக் கிடைப்போம், பிரிக்கானால் பெண்ணி கணக்கும் காலத்தில் மழுங்களுக்கு வேண்டிய கர்மங்களை, புதிய விவகங்களைச் செய்ய இல்லாது இதற்கும் ஏற்றாற்படிக்கரும் கிடைப்பதுக்கை. பிரிக்கான், கவோதரி போகுவதற்குக்கு உரிய கட்டுமைகளை அவட்டியும் பள்ளி வீட்டுப் புதினரியம் தேட வேண்டும் என்ற எளியதாழும் உண்டாக்கியில்லை. முழுவையில் கூற விரைவாக புறக்கணிக்கையிட்டுச் சிலச் சுதாப்பநூல் காந்திக்கிறாம் இதே போலப் பேர்களை, கவோதரி போகுவார் கொத்தும் முதலியை பிதாக்கான்ஸன ஆபுக்காகச் செய்யக்கூடில் மழுங்களில் நாம் கருந்தக்கொடும்.

இக்காலத்தில் பலர் நம்காலையை விட உரிமைகளையே எதிர்க்காரிக்கின்றனர். இங்கூப் பஸர் கார்ஜுத்துவினியுள்ளர் என்னை, நயக்கு குறிறால் உள்ளபோது மற்றுக்குச் செய்யும் கட்டுமையுடன் நம்புகளிலிரும் சில காந்திகளை - புதினரியக்காலைக் கொத்து கொள்ள வேண்டும்.

நாம் தனியாகவே கிறத்தேங்கி, தனியாகவே இறப்போக, நம்புடன் தொடர்ந்து வரும் குணாக நடைமேயாறும். இப்பை, வளிமை முதலியை உண்மொது நயக்கும்

கருவாக்கும் வேண்டியதைப் பெற்று கொள்ளாதிட்டு நமக்கு நான் சுதானு ஆலோசம், புந்தீரன்-கண்ணால் முதலியகங்களிடம் அன்ற கடந்த அளவு வைக்கும் நாமே மறக்கின்றோம், நம்பிடத்தில் நாம்களுக்கு வேலையிடம் அங்கூபயும் பறக்கிறோம். இது நான் மாண்புமிகுஷத், நம் உடலில் மட்டும் அள்பு கொண்டால் போதாது நம் எப்பில்லை அள்பு கொள்ள வேண்டும். நான்தான் இடைப்படாதிருக்க வேண்டும், மறு மிழுங்கில் பசி, நாம், நோய் முதலியன் மாண்பத் துங்காறுத்தாறிருக்க வேண்டும் என்ற சிறையும் நூயிகொரு நிலைமாவது முடிவைக் காட்க வேண்டும் அதற்கொத்தின மூலம் சிரிய சிரிய நாம்தாதயாவது பெற்ற வேண்டும்.

கைவாசி கிளுவ்சாசி அர்ச்சவலைக்குக் காலும் வைக்கிக் கல்லோருக்குக் காலும் சிதமிகுப்பாகும் காருவாசி ஏற்றப்பு, இறப்ப எல்லும் வெஞ்சில் ஆப்பியடிநுக்கிக்கா நமக்கு நாமே நுகையை. இந்திர்நீர் வீழிப்பட முடிவாயிடல் நமக்கு நான் புகைய வேண்டும். காருவாசி கொள்ளப்பட என்ன முடிலூக்குக் கொண்டிக், மாண்பு நிலை நாம் வேண்டு கொள்ளுதோது!

(கடந்த சார்வாரி வருட ஆவி மாத நாவறியும் நாம்பூரித் தெருவில் கால்லூம் பத்திரிகையிலிருந்து கொஞ்சம் அதிகம் விரும்பி எழுதப்பட்டு, கட்டுங்கிறை அடிப்படையாகக் கொண்டு இது எழுதப்பட்டது)

பாந்தியதர் தீ. பொன்னாப்போன்வாணர்
குவினாசல்வ,

கழிப்பும்,

* * * * *
வல்லிதம்
* * * * *
வரிகூட, உடலினில்லை வருவதில்கூட அங்கூடக முடியாத நோய் எழுதியிலிருந்து அகிக்காத தாங்கும் மாதநிலை முடிவைக் குவிக்காத இருந்தால் நமது வல்லை அதிகமாக இருக்கும், அவ்வாறுக்கூறுவதைப் பெற்ற இன்றை கோவைக் கிடைக்கும்.
- காந்திப்புதா -
* * * * *

அன்னதானக் குந்துளின் அருட்கட்டளை

* * * * *

1994ம் ஆண்டு குடுப்பதுகிலில் ஒரு ராள் கரகல் தேரத்தில் கூரியன் அவைகள் மாக எழுந்து வர வாணிகில் சிலரே வீராளத்தில் இரைச்சல் இகட்கிடுறது. சிறிய உரைகளின் பின் ஹராத்தில் நங்கு வீற்கீழ் வெடுக்கும் சுதநயகள் வேட்கின்றன. எவ்வோருவனும் வாட்டுக்கும் ஒரு பெரிய பயழும், பதற்றமும் ஏற்படுத்தினார்கள் மற்று எந்த பிரதிஸேகரின் இந்தக் கொடுமை என்கிறதோ. எத்தனை மீரிகள் பிரதிஸேகரானாலும் கொடுமை பதற்றமும் என்னம் பதற்றமும் எதற்கும் ரா வாய தினாரிப் பத்திரிகைகளைப் பார்த்த பின்புதான் சரியான விளக்கத்தையும், வீராளத்தையும் கந்திய முடிரை என்ற முடிவுடன், இதுபொன்ற சம்பவங்கள் வருகையாகிவிட்டு. அராளத்தால் என்னிடரும் எங்கள் கருமுகர்கள் கடுபடத்தொடர்களை. இது கலைப்புற்ற சிறிது நேரத்தில் திரு. இறைக்கெடா, அவர்கள் தயவு ஈசுக்கிளை எடுத்துக் கொண்டு ஏற்கெனவே வெளியே செல்லாத் திட்டமிட்டு ஒரு வேலை காரணமாக வெளியே செல்ல ஆயத்தமானார். அப்பொரு மணங்கி, இந்தப் பிரச்சனையான ராளத்தில் எங்கே செல்லப் போகிறீர்கள்? பாற்படுவார் எந்தாறம் எந்த கீர்த்திர் குண்ணாடுபொடித் தொலைப்பார்களோ கூறியாறு! என்று கவனம் ஏற்ற குறியான். அதற்கு, ஜூப்பிசோடி அமர்கள் தனது கவனமைப்பினால் கீறிய தூங்கி, உயிரும் மனமுறையை கட்டி “இன்னும் பாற்படுவ இந்துக் காலியோ காலும் குறிப்பும் கொடுக்க வேண்டும். என்னோடு... இந்து எனத்துப் பாதாலைப்படி வருந்திகிடையான்கூடுகளிலும். ஆனாடியான் எந்தொல் பாற்படுவ இந்து மனது எந்த கீர்த்திரூபிகளை காண வேண்டுமென்று, எந்தீதி முடுகள் என்னால் கூட பாற்படுவ வெள்ளை” என்று கூறி மனமைப்பாதை பெற்றிய பின் தான் வெள்ளையும் கீர்த்திநாசம் கொண்டு குவிமுறை கடுத்தத் பின் உய்வினங்களுடன் வாடு வாடு வேற்றுவார்.

ஆம், திரு. இறைக்கெடா அவர்கள் ஒரு சாரசி மனிதனாக வாடுந்து கொள்ள முடுப்பார். பிற்க திட்டம் மலிடிடி, தோன்னையாற்றியில் தவறு உறவு முறையில் திரும்பும் செய்யும். இடம் பெயர்த்துவாட்டுவதற்காகப் பெற்றத் தங்கள் காலில் தேவையிடோடு அவர்கள் வொட்டிக்கிழாமைகளில் காலங்கள் பூஞ்சுக்கு கிளந்தோரும் கொண்டு வருகிறார்கள், மாநிலார்களும் காலங்களில் காலங்களில் காலங்களைப் பூஞ்சுக்கு கிளந்தோரும் கொண்டு வருகிறார்கள். சிகிச்சையில் கால பூஞ்சுக்கு குழுங்களில் காலங்கள் தவறாக சுதந்திடி முடுகளை வழிபடுத்திற்க கட்டுமாய்க் காலங்கள் தவறாக வேறும் தங்கள் வருஷமையில் எந்தாலும் பெரிய குவிமுறைகள் வாந்தாலும் அதிலே குந்து நாள்கள் காலங்களில் கொள்ளப்படுவோம் என்ற உய்வினங்கள் அவருடைய மனத்தில் ஆராட்டுக்கிறதைத் தூ.

ஒருமுறை நிறு. தேவக்கொடி அபர்ட்மென்ட் ஓரேபியர் சூன்பகனான திரு. காரணப்போட்டியூர் அவையைத் தீர்த்த குலசாமி ஸ்ரீ ந. எக்டிவேஸ்ட் வல்லை போன்றீர் எச்சினிலீக் கோவையூர் செய்வும் போது தீர்த்தேஷந் தேவன்றிய ஜெஹல் போர்ட் பிள்ளை தாழப் புறந்து அவையைக் குமிகங்கத்துப் பயிற்சியை இபந்திரத் தப்பாக்கியால் கடத் தொடக்கங்குது. திரு. காந்தியேவ் அநா இடத்தில் வேலை இறந்து இருந்த வேள்ளத்தில் மிகுந்தும் பரிதாப தீவாய ஏற்பட்டது. அவைத் தப்பாக்கியால் வயிலை முனிஸிபால் கோவையூர்கு புறந்து தீவை முயற்சி தார் அனார்த் அதைக் கிடிக் கீழம் கார்ய விளைவான் வேட்டியோ வாளத்தில் வட்டமிட்டு படி உளி நவநாத முனிஸிபால் குவாத்தை இலக்கு வைக்கிற நிலை-நிறைய் கார்ட் அபாக்கொட்டியும் இறந்து மிட்டாக்கு உத்திரவேஷத்தில் ரீசு அவ்விருந்து வெள்ளுமா, ஆனால், திரு. தேவக்கொடியேவ் என்ன வாண்ணோடி பல குடும்பங்களுடன் தெல்லாதியைக் கூவி நப்பிய அதிகாரத்தை ஒவர் பு. குமரியே அந்தக் கிழவர்த்து ஆவந்தல் வண்ணே. விடுவாய் அந்தார்

★ ★ ★

1996-11-22 தேவையை தீரவு சிறு இ. தேவக்கொடி வழங்க போல தீவாய் முநிஸிபால் என்று கூறியதுதீத்திருக்குத் தெவநார், புது. எழுத்திருந்த விறு. தேவக்கொடி அபாக்கன் காலது காலங்கட்டவாய்முடித்து பீர் ஜருரியை அரசாங்கத்திற் கூக் கெய்யாரன் பொருட்டவாய் ஆயக்குத் தெய்வதில் தீவிராகச் செப்பட்டுக் கொண்டுக் கொண்டுத் தெருக்குத் தெரு. அவரது மயங்கிணித்து விளைவிணிவிலை, காலங்கிட்ட அதுபற்றி விசாரித்தார். அதற்கு திரு. தேவக்கொடி அவர்கள் 23 பேர்கள் முதல்காலங்களில் என்ன கூர்க்கான்து தீவுது வென்றவில் உதாட்சீய சுடியை கொண்டிருந்ததார். ஆனால் முன் விடுவாய் மேற்கூட அழற்போன்றதீவாய்க் கிராமம் 23 பேர்கள் என்று கொண்டிருக்கார் பேபரின்றிருக்க என்று தீவு வடிவமைந்து கூக்கார்ப்பு நடவடிக்கையாக ஆராரிக்கூது தெவட்டுக்கிணார் ஆனால், விறு. தேவக்கொடி அவர்களை பிபர்க்கார் பொருள்களை வேங்கட்டாரீமா என்று முடிவில் இருக்கிறாது போதிற்குள் குடும்பத்துறை, இறுதியில் தீவிராக அதுபற்றி விசாரித்தார்கள் செருவியில்லைஞ்சல் முடிவுடையும் அளந்திருத்த அளிக். மற்றும் கொண்டு இருக்கு, குறிப்பி எவ்வளவு என்பதற்கு போட்டுமுடிக்க ஏதிலிகிமுரன் அந்திருந்த கெள்ளுவடிவநார்.

ஆக்காயத்திற்கு வர்த கோந்த திறு. தேவக்கொடி அவர்களை ஆக்காய் திருவாரி திறு செ. மேங்காநாள் அவர்கள் காலங்கிணிவில் வந்திருக்கின்றார்கள் என்று என்று கேட்டார். அதற்கு தேவக்கொடி திறுவிக் காலங்கள் பீர் கிருந் கூநார்கள் என விசாரித்தார். நான்காராது தீவுதீ சாபாட்டியிற்கு 23 பேர் இருக்கின்றார்கள் என்று பதில் வர்த்தார். இக்கார்க்கட்டு உள்ளங்குலில் அவர்கள் கூக்கார்வத்துடன் தீராக தெவாயத்திற்குப் பிரதிகார பீர்கள் கூர்க்க முடிவுடையும் கொண்டு. குண்டுடன் குப்பாங்கால் நடவடிக்கை விப்புவத் தூக்கிருந்து நிர்வாக்குத் தாந்திரக் கூறினார். எனவே சு. ந்த சம்பாங்கா இது துவு.

ஏந்திதி முருகன்று— 22 பேருக்கு எவ்வளவு அளவில் தேவையிடியிடும்?

செய்வக்கொடி— ஒரு 6. 7. லிகாத்து அளிச் சேவைப்பழும்.

ஏந்திதி முருகன்— என்னிடம் 22 பேர் பல்லோடு இருக்கின்றன. அவர்களுக்குப் பேர்களை அரிசிவையூட்ட மற்று நீர் சாமாக்களையும் கொண்டு வர்த்த வேண்டும்.

ஏந்திதி முருகன்— ஒர் லோஸ்டு வந்து கருவிட்டிருள்.

இது போன்ற பாக்ஸுக் குறிப்பில் கந்தித்த ஆசிரிய தீவாசி திரு போகாஞ்சாள் அவர்கள் செய்வக்கொடி அவர்களைப் பாட்டது “இது என் ஆலோடைய வீட்டில் காலியோ! இது அவருடைய காரியம் என்னால் ரூடியாத ரேஷன் கிழ் அவர் காலி வழி கூட்டுவிட்டார். பிச்சிவைவாள ஆயவில் கீள்ளறக்கு இங்கே முள்ள 23 பேருக்கும் அவளைத்தாலும் செய்வாதற்குக் கொடுக்க இனி ஆசங்காங்காள் கிருத்து. அவளை சிசுவல்து எவ்வு பியாத்தானாள் ஏந்திதி முருகன் உள்ளன மூலம் அவர்கு வழியிடக் காட்டியுள்ளார்” என்கூரி அவளைய அவளைதான் வேலைக்கு ஈடுபட்டியல்லன.

தான் சிறுக்கிடோடி அவர்கள் ஏந்திதியாள் ஆசிரியாங்கில் நடைபெறுகின்ற அவையுள்ள பல்லோடு காற்றிக்கொடுத்து அவர்களைப் பாட்டுவதும் காலி விரிவாகின்ற சிறுப்பையூர், புளித்துவிட்டும் காலி வெட்டுக்கொள்கூடிய காலி போன்றது. அவர்கள் காலி வெட்டும் காலியம் தீரு. போகால் அவர்களைப் பாட்டத்தாலுடைய போகத் தீர்த்தாலும் காலியைப் பாட்டிருக்கிறார்கள் ஏந்திதி முருகன் அவர்களைப் பாட்டுவது மொன்று, செய்வைனா ஏடு போக்கித் திருப்போனா.

நடத்த சம்பவத்தை விரைக்கமாக மன்னாவிடம் சொல்ல வேண்டும் என்று தீவாசத்த போது, வாசக்களின் பொகத்தைவிட திரு செய்வக்கொடுக்கின் மனம் ஏன் வேலமாக வீடு நோக்கி சொல்லது.

“ செய்விருந்து மூடும் வாரவிருந்து பாட்டுவிருப்பான்
நால்விருந்து வாளத்தாங்கும் ”

நிரு. அபியரத்தி ஜம்
தீவாசாங்கம்பாலாறு.

ஏந்திதி முருகன்— அவளைக்கு

ஏந்திதி முருகன்— செய்வை போக

“பாயு”

நான் ஒரு பிச்சைக்காரன்

வேலையின்மீது வாய்த்துறை

அங்கூடி கொலக்கில் நாண்டைச்சூர்த்தி என்ற நூலை அடிப்படை நோட்டது. அதனை எழுதியவர் மஹிமிருத்யூபி சௌ. எட்டக்கிருஷ்ணன் M. L. A. என்கிட துணைவைத் தயிழ்காடு எட்ட மண்ணுப் பேரவை என்றிடம் நூலை வாரிட்டு வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கிளி நின் ஸ்து. இந்தச் சாண்டவையுட்கி வேறு யாருமல்லர் யோகிராம்சாக்குமார் அவர்கள் திருவண்ணாராஜாலயில் மாத்திரம் தடி சொன்னதிருக்கவில்லை அன்பாக்கவர். அடியார்கள் அவர்களைக்கிடுகிறோர் மனத்திலெல்லாம் குடி வெட்டுக்கொள்ளவ, செங்கம்மாவை, திருவண்ணாராஜாலயில் உள்ளது நான் 10 மணிக்கும் மானை 4 மணிக்கும் அவர்களைப் பக்கர்கள் ஏற்றுக்கொடுத்துமாட்டு. ஆச்சிரம வாய்க்கீல் காலை ஆழமுவாசவில் யோகி அவர்களின் தனிச்சுத்திரங்களைப் பிரெடியாகப் பழுநை மண்டபத்திற்கு சென்று ஆக்கொப்பதை இடமில்லை. நான் கல் 12 மாணிக்கு யோகி அவர்கள் ஆச்சிரமத்தாக விட்டுக் கொண்டது நூல்களும் சோலி அவர்களின் திரிவைகளும் வெள்ளுத் தோசங்கள் அளிக்கப்படுகிறது. இவை ஜரியாக்கின் தினா நிலமுனைகள் வெள்ளுத் தோசங்களுடையங்கள் இருக்கத்து. செங்க ஆண்டு தென் இந்தியாவிற்கு வாய்மாகக் கிருக்கிற ஒன்றியை மேற்கொண்டு பல அடியார்களுடன் சென்றிருந்த சமயம் அக்கே வேலையிடப்படுவார் தினா வர்தான பஞ்சிரிசையில் ஆண்மையின் என்ற குறைபாடில் விரிதீ வரமியாட என்ற விடையாக பிரச்சிக்கப்பட்டிருந்து தான் அநன் வீப்பம் வடிமாறு. 'கல்வை உதிர் வரமையில் அழுகிய குரு பிரமான் அக்கே குற்ற சிறிய வீட்டு விடையில் காலை அம்மா மனையைப் பார்க்குக் கூவிராள் சுமையெழுக்குத் துவினார் வேண்டுமாக கிளைற்றியிருந்து பூரு குடம் தீர் கொண்டு வா. அஸ்மாவின் கட்டளைக்காலை போய் எட்டக்காரன் பிள்ளை தென்றது பொகிறது கிளைற்றுக் கலர் பீறு பூரு வாய்த்துங்கி (சுக்கோ அப்பரவ்) என்று வால் துகுவினை விரட்டக் காறை வீப்பினான். விசிய காறை குருவினைத் துருப்பாக்க, குதனி தனராலின் விழுங்கது. பிள்ளை அதிக்கால் நான் நுத்தடியில் இருந்த கீரில் இரண்டிரு சொட்டு, வூரியின் வாயில்

விடு' ராஜ் ஆணால், குருவி சமீர் விட்டது. அத்துக்கடி வளர்ந்து பிள்ளையை விடுவிட்டு வெளியேற் கொத்து, அவையை வைந்தால், இமேயம் மூதல் குமரி வரை பாணப்பெட வைத்தது, அந்தப்பிள்ளைதான் யோவிடும்காற்றுமார். சிறீ அரசித்தரால் ஜக்கப் பெற்று பாலை மகரிஷியால் நயன திட்டை அருங்கப்பட்டது.

ஏத்து தேரமும் தங்கள் முன்னிலைப்படிந்தான் நான்கைப் பிச்சைக் காரன் என்று அழைத்துக் கொள்வார் யோகிராமம் பத்துமார். மஹா திருநக வெள்ளமைய் ஆக்ஷிலம் கொட்டவையான தாரிமிப் பேச்சு தெஞ்சை வைத்துவார் தீர்க்காமால் பார்க்கல். குழந்தையின் கிரிப்பு, அதுகே இரட்டைப் பாலை விடினி, பிரட்டைத் தலையில் பச்சை டர்வன், உட்மில் எபோவேரா அங்குத் தீப்பா, பல்ல கச்ச வெட்டி, அங்குல காட்ட அபுக்குத்தான், ஆணால், ஒது தாமரை பாசனை;

இரு மயயர் சாத்துவார் வான்டு கிடத்தது கன் பக்கர்க்கலுடன் அல்லே வேறொழுந்த யோகிராம்காற்றுமார் மழையினால் கன்னு மனம் தொட்டதார். மக்கள் எப்படி ஸ்ரீகிப்பார்? வன் மழை இல்லை? விவசாயி கவுன் எதி எப்பன? என் கீர் இல்லை? குட்டைபோன் தேங்கியிருந்த நில்கு பந்தையில் பாணம் செய்தார். நிரும்பியார் அன்று மாலை பேருநிமைமு ஆணிரக யுவரீர மலை. அழக்கடி என்னிடார் ஏரிலைங்கடிய அவையை இல்லை நட்சார முக்கியம். இதுந்த இடத்திலிருந்து வரு முறை இந்துர் பிச்சைக் காரன் பேயர் செய்தி, அது போதும் அப்பா, அநுள் கிடைக்கும் என்பதீர் இதனை கெளிவித்த அணரர் முலிங்கம் ரா. தேசிகர்.

இஶ் சௌந்தியினால் சர்க்கப்பார் கிருவன்ஸ்ஸமைத் தலத்தை ஆடி அவ்விசுத்திலீல் அருங்காட்டி புரியும் பக்வான் யோகிராம்க்காற்றுமார் வையிகளை திருப்பாதுங்களைத் தாரிப்பதற்குப் போகு கிடைக்கலை நாம் சொத்து பண்ணவிடுமோ, நாம் பக்வான் அணர்களை அணுகும் போது பிரத்து பக்குவதற்கு ஸ் அணுக பேர்க்காடு. பக்வானின் அருலிந் வெள்ளதற்குப் பூம்பு தூக்கியிருக்கால் காட்டி பெரிலை இயலும் இதனால் அடிக்கடி விசந்து அவனாத் துக்கிக்குருவாய்ப்பெய்யும் ஏற்படுத்திக் கொள்ள முடியும். மனிக் காட்க்காலையைக் கேற்றவிக் காற்க்கயாக மாற்றுவதே இத்த உல்லில்

அவதார புந்திர்களைத் தோகலிய மாண்பின் நோக்கமாகும். இத்தகைய அட்டீஸ்திரும், அருளுக்கும் பாத்திரமாக மேல்நோனாவுக்கு எங்களிடம் நாம்பிக்கை, சரணாக்கு, நாம்பிக்கை போன்ற பார்த்து விளைவுகள் இயல்லாதனே இருக்க வேண்டும். சுற்றாக்குப் பக்குவும் ஆவாயபிடத்து. பகவானின் கருவனைக்கு நாம் ஆனால்து ஏற்று தொழிலில் தான் காலைப் பழார் என அருளானர்கள் காறிய அற தெறிகளை மனத்தில் பறிய வாசக திருப்பது நன்றாய் பயச்சு படி. மோகிராம்சரத்துமார், யோகிராம்சரத்துமார், யோகிராம்சரத்துமார் என்று இடையாறாது நாம் நினைத்து ஜூபம் செய்து கொண்டிருந்தால் உடலில் எல்லாம் பாகங்களும் மாறு நினை அடைத்து தெய்வீக ஆழ்வைகள் கிராகிக்கும் நால்லையை அடையும் கூக்குப் பேதகர் விழிப்படையார் என்று “ஙம் பவதாராவி” எறி கவசக்கு ஏற்ற ஆய்வீக இந்தில் நெரிசித்தநுள்ளார். சிற்க, வணங்மூட்டு ஒரு வாழ்வு என்ற தோகுப்பில் ஆசிரியர் “S. V. ரெஜார்த்தாவி” அவர்கள் யோகிராம்சரத்துமார் அவர்களின் தெய்வீக, ஆக்டீல் உங்களமர் சம்பவக்காலை அழகாக எடுத்து இருப்பினுள்ளார். 114 பஞ்சங்களைக் கொண்ட இந்தச் சமர்ப்பணம் ஆக்டீக் கடி, நிறுத்திற்கு தங்களை அர்ப்பணித்து அடிமார்கள், அக்டீர்கள் யாவர்களும் ஓர் தெய்விட்டரத் வரப்பிரசாரத் மாது. தூவண்ணாமலை என்றதும் அங்குள்ள தெய்வீக இருக்குவதற்காக பற்றில் எண்ணாழும் மனவையும் எங்கள் நினைவு ஏற்று வரும். ஆனால் நிறுத்தவனையைகளின் அதிருதவுகள் நினைவு ஏற்றுக்கீட்டு. அருளன் சிரி கவரமிகள் பொட்டு ராணு மகந்வி, சேஷாத்திரி கவரமிகள், யோகிராம்சரத்துமார் சவராரிகள் எல்லோரின்துப் பேதயீக ஒன்றி என்று எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து நிற்குவதை அருளானாவிகள் மூலம் நாம் அபிஷிக்க வடியகாக இருக்கின்றது. ஆகவே இது யல் கூறுகின்றைப் பிறகு ஏற்று சமக்கெல்லாம் பேதயீக பாலைகளைக் காட்டி இன்றும் எம்மோடு இடங்களில் யோகிராம்சரத்துமார் போன்ற பெரும் யோகியரை நாம் மனத்தில் நிறுத்தி அவர்களின் அருட்பார்வையிலும் பாத்திரமானி ஓர் போராஜத் பெரு வாழ்வைப் பெற முசுறியிட்டு நாலும் மக்களும் நாலும் தெய்வராரிக்காலைப் பெற கவரமிகளின் திருப்பாதங்களைத் தூக்கிப்போராக.

“அவ்வண்ணாமலை தொழுவார்கள் விளை வழங்காவன்னமாகுமே”

க. 4. தீருக்கிறறும்பலை

பட்டினத்தடிகள் காட்டும் வாழுவ எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய்

குடும்பங்களிலும் நிலங்களிலும் நீர்க்காலத்தில் இருக்கும் முறைகளை விட்டு வரும் வாய்த் திறமை.

ஒன்றுத் தமிழ் உச்சிகள் நூத்துவம் நூல்களைப் படித்தது, நல்வரப்புவு காட்டிய வர்க்க பலர். அவர்கள் உணர்ச்சிக் கந்தங்களைப் பிரபாஞ்ச வாழுவையும் அருந்தார்பிறகு அகங்கமாகச் சுதாவர் பட்டினத்தடிகள். வாழும் மனி காலை அபார்த்தகாரிக் கந்தங்களைப் பிரதிக்கீத தூண்டியா நூல்களைப் பட்டினத்தடிகள், படித்தவர் முதல் மாங்கா வரை பட்டினத்தார் பார் சிகிச்சைர் அங்கு அபிப்பட்டி மேற்கும் மறுப்பதைக் காணவாம். அவர் பாடிய கச்சித் திருவந்தாடி, சிருபோக்கிப்பயாவா, கார்சித்திருவையைவு, முதலிலென் முறையீடு, அந்த புளம்புவு, திரு வோந்திரீஸ் மூலபா வோந்திரீஸ், சோவிப்பிள்ள அகங்க போஸ்று பாடற் சோநுப் பிரக்கா, அந்தயாந்தாரை ஆண்ட நூத்துவங்களாகும். அசை கணக்கும் இந்தக்கையை அடுத்து சோநிளாந் கந்தங்கள் பார் கணக்கை எங்க சீவாக்கும். வாழும் சந்ததி வரப் போதும் ஏதிர்காலை நூத்துவில்லை இந்தக்கையை நூல்களில் இறுப்பாப விளக்கி உணவும் காட்டி விவரிக்கிறோம்.

பள்ளத்தாக கணப்பதை காணவேண்டும் அடிகளாரின் பாடவகை மாநிதனின் தீவிரமான இயல்பிலைக் காட்டுவார். இன்றையை மணிக்கு இன்ட விட்டது விளைக்கீத் தூண்டிகளை. நீண்டவான் சுற்று? இல்லையற்றது எது? சுற்றுவானது எது? உயித்தாக்காது எது? காண்டு எது? போய்வது? ஏன்ற நூனைத் தெளிவை சுற்றித்த மூலங்களிலை தெரித்துமா? அடிகளாரில் பார்வைகள் அனுந்துவானான். தீவிர பக்கிமையாக, இல்லை அனந்த வாழுவையும் காட்டும் அடிகளாரின் பாடவுகளில் தீவிரப்பயாவான வகை திருக்கீசுரி காலப் பாதாரத துகித்துப் பாடிய பின் வரும் பார் சுற்றிருவையும், பற்றிராண்றார் மலிப்பொருசு சுற்றும் அருமநுதி தாங்கி.

நூலாப் பிழையும், அந்தாப் பிழையும் கசித்தூருளி
நீலங்குப் பிழையும் கிளையாரி பிழையுக், நீண்ணு செய்த்தாங்
கொங்குப் பிழையும், குதிலாரி பிழையுத். இதாழாப் பிழையு
கெங்காரி பிழையும் பொறுத்தருள்வாய் கசித்வேஷமயப்போ.

போது குறித்த பார் சிகி, காலைக் கிளை என அடிகளார் குறிப்பிடுவது கட்டுவது பற்றிய தலைவர்களின் நூல்களைக் கற்காத கல்லினவையானால், நாம் சிகிய மிழுநால் எழவியாறு பார கிளைகளைப் போன்றதற்கு வாய்வினப் பற்றித்து காலை கும், கந்து காந்தகாரன் காலை உதவும் அந்தங்களையையும் கணக்கீ, கல்லாப் பிழை என்றும் போது அறிவிக்கொடி பிழைகளைக்காலை... மலித்தன் ஏந்த வேல்விடிய கூடப்படாதுவடியாக்கி, எனவே, கிளைநால் கர்நாக்கிள் தலை என முதலில் பட்டின் காட்டுவேரார், கிராண்டாவதாக, கர்நாக்கிள் கிளதிக் கா சிகிட்டை நூல் தலை எனக்

ஏடுக்காட்டி வீசிர்ச்ச, உருவாற்றுவது நிதிப்புலமில் கடுக்கிறோடு வாழ்வான் என்பது கீழல்லூ, முறையில், சிரபிள்ளை வேண்டியவள் கற்றாலும்போல் நிதிக்கூ விட்டு என்றாலும்வாற்றுவது என்ன என்ன? எந்த விவரங்கள் தீவிரங்கி வாய்தலு, எந்தால் மீண்டின் வாய்தலு என்றதுவிடார்.

அமித்ததார், கவித்துக்குவிட தீவிராக கொழுப்பு ஏடுக்கார்தாங்கள் குறிப்பிடுவதன் அர்த்தம் ஏர் செல்லிவராம் இன்னுள்ள தெரு முயக்காத நால்வம்பை சூரியன் அமித்ததாருகும் தன்னாஸ்தோ வெள்ளிக்கூ, வட்டாரங்கள் வழிபடுவெனவிடத்திலேயே இருக்கக் கிருக்கும் என்பது இலாற்காக இருக்கம் கந்தபாக்காது தீவிரம் கிருதல் வெள்ளும், நால் வெற்றிகள் நாம் உயிரங்களுக்கு நாசாகிக் கிழித்து கவிஷ்ணி மங்கி குடுவெனவும் என்பது சிறுகூரை வரக்கு, எனவே, கெந்துவிடவாத இதையும் வெள்ளுவதையும் கவித்துவிட்டதார் எழிவிடுகிறார்.

பிரம்மன் அருகில் இருந்து அழிக்காரி அரித்ததாகச் சூந்திரிக்கு தீவிரங்கை வேண்டியவற்றை நினைக்காததால் தவழு என்பதாகும் இப்பிரிவுக்கும் நினைக்கான பாம் பொருளான நினைக்கை தவறுவது குறிஸ்தாகும், நினைவு உருவது ஓயவுக்குர் என்கிறார் பாம்போராட், கந்தரை கீற்றங்களுப் பாஞ்சபோறு தீரா தினார்த்தத்திலேன், எனவதீத்தவறும் கால கொருங்கூவு என்கிறார். இவற்றைது விளைப்புவடியல்களை விளைவிக்கத் தலைப்பினிடங்கள் என்கிற், இவ்விவரங்கள் விளைக்கால் விளைவுகளைக் கார்க்கி, கீற்றங்களை நினைக்கத் தவறுவதும் குறிப்பாக எவ்வளவு அடிக்காரி நினைவுபடிக்கிறார்.

இந்த நத்துவத்தை உணர்க்கும் பூத்திரங்களைத் தீர்த்த குறுத்தை அறிக்க இருப்பதை அடிக்காரி முறையிலிருார். இவ்விவரத்து அரித்தத்திலிரும் குறிப்புக்குக் கிடைக்கிறோம் நூல் மந்திரமாகவிடான் இந்தெதியத்தை ஏதும் போரு எனது பொலிவைகளின் முறையை. ஆகையால் ஏற்றத்தாக்கு இந்தெதியத்தை நிதிமுகி ஒரு யேள்ள ஒட்டு என்பதை அடிக்காரி விடுவாய்வதாகும். இந்தெதியத்தைக் கொள்கிற வணங்கும் போது ஆத்து பொருங்காலு என்பதை அப்பார் கவாரிராஸ் நிருத்தங்களார், சுவாமியைக் கார்க்குறிப்பிடுகிறார் எட்டுக்காட்டிக் கூய்வை கீட்டு போது அப்பா அதாக கூடியில்லை சற்றுமொத்தமாக சுற்றுவதை குழந்தையைப் போட்டிருார் கூவிற்பாய்ச்சியைப் “நூற்றுவண்ணார்வலது குழந்தையைப்போடு” என நீர்ப்போடு, என் தோற்றியாக விகுந்தால், எந்தெந்த அறிவுத்துவமையை மற்றிடயாகிய ஜாங்கி முத்தும் கார்க்கியாதால் அப்பா என அடிக்காரி குறிப்பிடுகிறார்.

பொறுப்பு அடிக்காரி வூதியவைவினால் எனக்குறிப்பிடுவதற்கு மீண்டுதித்து மீண்டும் இருக்கொள்ளுகிறது என்று திருக்கொயியிலும் அப்படிடாக எழுபிவு கார்க்கு ஆப்பிழையைப் பொரும் பொருங்காலக் கொள்கு அநேது சொல்கின்றும் சுதாராஸ் பிரம்மார் என்கிறார்களில் வணங்களையிருந்து வணங்கவாத மிகழுவையும் பொருங்காலன் வோக்கும் என்க வொக்கிறார், கொதுப் புது அடிக்கால் ஏதும் கொல்கிறார், கொதுப் புது அடிக்காரி கால இகில் குறிப்பிட்டு குதுறியிட எதும் கொல்கிறார் பூத்துப் புது என்க எந்துதான் எம்பார் பிரம்மாலும் பொருங்காலக் கால்கிறால் புதும் என தீவிராலு கொல்கிறார் ஆல்துறுப்பு கொல்கிறாது கண்ணாது கண்ணாது குறிசிக்க வணக்காரர் ஆல்துறுப்பு கொல்கிறார் கொல்கிறார் ஆல்துறுப்பு கொல்கிறார். இவ்விவரங்கள் வணங்குவிடும் மகிழ்ச்சு கால தலையுருக்களை ஏற்றுப் பொறுத்துவிடுவதால் என் வேங்குடியினர் பிபாடு அவன் இன்று வை அருட்பார் எனக்கு அப்படுவான் என்பது ஏதுத்துடைய் போன்ற ஏல் அவுடுதியாகவுள்ள தீவிரங்களுக்குத் தூய்வுப் பூத்திரவார்.

வெங்குடாரி செல்வர்: ஆரை, தீருமுநூல்

ஆடுபியர் தெய்வங்களாக மதிக்கப்பட்டனர்

குலத்துவம் குறைந்து வருவதை அதிகரிப்பதற்காக இருந்து வரும் காரணம்

“ஆகிலாட பணத்துக்கால அன்றி, சமுதாய ராஜ சுகாச வாழ்க்கையெடுத்தின்த கங்கையைப் போதித்துக்காலால் கான் அவர்களை மறைக்க முடியாத தெய்வங்களாக இன்று நாம் நினைக்கின்றோம். இந்தினில் தொடர் வேல்ஸ் நில் என்பதை இன்று ஏஞ்சநூட்டைய விழுப்பானால்.” இங்காரு யாறு மாண்ட்டக் கல்லிக் குடும்பங்கள், கட்டடம் பொறுப்பிவாணர் நிறுத் து. சியபாஜல் அவர்கள் மாதிரான கெட்டானாறு விரசத்திப்பிள்ளை காகாவித்தியாகய பிறவ அருட்கை 22-02-1988 இல் சிறந்து வைத்து, அங்கு நடைபீற்ற திருவங்கூவர் விழாவில் உரையாற்றியும் போட்டு குறிப்பிட்டார் இந்த விழாவிற்குப் பிடாராகவும் அதிபர் தலைமை காலதிலார்கள் தொண்ணுமிழலைம் நூபா செலுவில் பாராவால் அபிவிருத்தித்தாங்க இந்த அரசுக்கு அதைக்கப்பட்டது. புதிய அரசுக்கில் இந்தப்பற்ற போட்டியில் கெற்று பெற்ற மாண்பார்க்கையை பரிசீலனையில் கிடையாதி சுதந்திமானங்களைப் பொருத்த அவர்கள் வழங்க வார்கள் பங்கேற்று ஏராக்கப்படுகின்றன மேற்கொண்டு வரும் சுதந்திமானத் துறைமுனிமேயால் இந்த வரும் மூலம் இப்பிழாவில் மாண்பார்க்கு வழங்கப்பட்ட பரிசுக்கையை போட்டாலும்தான் அப்பளிப்பு கொட்டிருக்கும்.

திரு. விவேகானந்த அவர்கள் கேள்வு தானால் உரையிற் குறிவதால்வது மாண்பார்களின் ஓய நூத்துவானால் இங்காருவான் கூட வோட்டுகள் மாண்பார்கள் திருக்குறையைப் படிப்பதற்கும், மனம் பண்ணுவதற்கும் நூல்குறையைக் குறிப்பிட்டிருத்தும் இந்தச் சியபாட்டை ஏலாய பாராவாலும் கூட மற்ற கொள்கிறும். மேலும் குறைவாக்காக்குஞ்சு கடுக்கர வைத்துள்ளார்க்கும்கூடும் இவற்றைப் போட்டியும் வோட்டும் வோட்டும் நிர்சயமாக, முதலாமத்தின் மூலமேற்றும் ஏற்படுகிறதும் கூறியிருக்கும் குழுக்காக நிறுவாம்.

இந்தக்குழும், கொள்ளுப் பெற்றுள், பாரதச் சுதான், ஜம்பிரகுந் கூப்பியங்கள் பேராலோ தீநி நூக்கையையும் மாண்பார்கள் ஏற்கிற ஏந்திரப்பார்கள் இன்று குறைவாக இருப்பதால் இனாய வத்தீராவாத்தில் அபிவிருத்தியிலே என்று சுத்தேகம் ஏலாய பேராவாலும் கூடுமே, குஸிந்தர் சுழுக்கீ இப்பிழாவான நீதி நூக்கையையும், இவக்கிவாக்கானாலும் போதிக்க முன்வர வேண்டும். இவற்றை மாண்பார்கள் தீநி பாரத சேவையும் இதற்காகச் சூழ்நிய அடைத் த ஏதெந்த ஏதெந்திரைக்கும் கடத்த முடியும்

ஒரு பாடாராலை அதிபரைப் பாடாராவாத் மாண்புமிகுநாய்க்குத்துவதை ஏற்கும் பிரக குயர்ந்த அடைவுகளைப் பெற்றுக் கொள்ள முடியும். ஒரு அதிபருக்கட்டி அப்ப பணிப்பு நேரடியாகப் பாராவாலுமில் வெள்கட்டிக்கு காத்தியாக அமையும் ஏப்பதை இல்லை. மேற்கொள்ளப்பட்ட சேலதீச கட்டட வெங்கையையும் சாலாய முன்வேற் ருக்கணையும் பார்ப்பதோ மூலம் நாம் புதிந்து கொள்ள முடியும் என்று அரசு மேற்கூரும் குறிப்பிட்டார்.

மகாத்மா காந்தியின்
வினாயாட்டுப் பாடுவத்திலே

★☆★☆★☆★



விட்டுவோன்று குழங்கல்லறையை என்ன பிரகடிக் கொடுக்கிறது. தாயும் தந்தொட்டும் அவர்களுடைய ஆசிரியர்கள். அவர்கள் மூடியாகவே. அவர்களைப் பார்த்தே சுமார்களை மூலிகையாகக்கூறும் புரிந்து கொள்கின்றார்கள் எந்தும் கொள்கியார்கள். ஆகையால், பிருத்தோர்களுக்கு, உருவிசொர்க்கும், மற்ற அவர்களும் கடவுளை வாழ்த்தி வரவாக்கிட முடி காரியங்களைச் செய்வதைப் பார்த்த மகாத்மாவும் அவர்களுடைய கேள்வுகளும் தாங்களும் அது போன்றெல்லாம் தெய்வ மேன்முடிவென்று ஆண்கப்பட்டார்கள்.

காந்தி விளையாட்டு அவர்களுடைய முங்கிய பொழுது போக்காக ஆயிர்மூடு அவர்கள் மன்னால் சிறைகளை ஓய்தார்கள். அயற்றாற மன்றங்களைக் கொண்டு அலைகளிலித்தார்கள். தங்களுக்கு அனா தழாபாகத் தெரிக்க பக்கதிடப் பாடல்களைக் கூறியிரும் காழித்தும் இல்லை. மழுவை மொழிசில் பாடி வழிபாடு செய்தார்கள். பெரிய வர்களைப் பேர்க் கால்கள் அவர்களும் கந்தச் சமயிகளை விடுத்தச் சென்றார்கள்.

அங்கு என்ற செய்தாறும் அவர்களுடைய சார்க்கி, பெரியவர்களுடைய காலிகளை; போல் ஆகவின்கல். அவற்றை ஏதிலாம் அவர்களுடைய மனத் திறமு

விவரத்திலே, மன்றாமிக் சிலைகளை வைத்து வீசுவாய்கிறது அவர்களுக்கு அவர்களைப் பிழக்கவில்லை. அந்தச் சமயத்தில் அவர்களுள் ஒரு வள் அருமையால் யோசனையைக் கறினான், மன்றாமிக்கிலைகளை வைத்து வீசுவாய்கில்லை கோவிலிலே இருக்கிற சிலைகளை எடுத்துக் கொண்டு வந்து வைத்து வீசுவாய்க்காம் என்றுதே அந்த யோசனையானதும். அந்த யோசனை ஆனால் வருகிற பீடத்தை ஆகிறோ, ஒரு மன்றாக அதற்கு கார்ப்பரேஷன், கோவில்குந்து எப்படிச் சிலைகளை எடுத்து வருவது? அது என்ன அவ்வளவு களிதான் அறியுமா?

சிலைகளை வாருக்கும் கெரியால் கிருட்டுத்தவமாக எடுத்து வருவதென்டும், மாராவது பார்த்துவிட்டால் அப்புறம் ஒப்பத்துத்தான், ஆகவே, கோவில் பூரவி இல்லாத பூதத்தில், அதாய்த அவர் உணவு உண்ண போயிருக்கும் பேருத்தில் காலங்கும் நெரியாலே, ஒருவன் கோவிலில் உங்கள் கொட்டு சிலைகளை எடுத்துக் கொண்டு ஓர் வர்தா விட்டினால்தான் என்று மூவு செய்தார்கள். அதற்காக அவர்களுள் மிகப் பிரியவாயாக இருந்து ஒருவனைத் தேர்ந்தெடுத்தார்கள். திட்டாப்பட்டபடி கோவிலின் கரிமபக் கிருஷ்டிர்ஜன் கொட்டு அந்தச் சிறுவன் சிலைகளை எடுத்தார்.

பாதுகௌரி பதற்றத்தோடும் அவர்கள் அவர்மார் அந்தச் சிலைகளை அவர்களுடைய கொட்டுவதோன்று மோதியும் கீழ் விருந்தும் ஏப்பதம் ஏற்பட்டது. அது பூரவியிறுவதை மன்னள் காலிக் கிழவே, அவர் தங்குமாடய களை வைத்து அவர்கள், அவ்வளவில் அந்தச் சிலைகளைப் போட்டு விட்டேச் சிட்டாய்ப் பறந்து மன்றத்தான். பூரவி விப்பட்டவே, மற்றவர்களும் ஒரு விட்டால் ஒன்றிலூ கொண்டு வர். அந்தப் பையக்கள் யன் விட்டு கையங்களி என்பதைக் கண்டு கொண்டு விட்ட பூரவி மகாதமான்குஞ்சாய் விட்டிரிகு வந்தார். அவர் சிலைகளந்த கிருஷ்ட ஸாஸ்பு ஒடிய அந்தச் சிறு பையங்கள் நெந்தெட்டும் நடத்த விருத்தாக வருகிறார். அசிறு வளிம் கந்தை மகாதமானிக் பெரிய நெந்தையானார். அவர் வைத்து பந்தர் அவிரை கோவிலார். அடாக சொல்களை ஒரு பொறும் களிக்கவே முடிப்பார். அவர் என் வாப் பையளிக்கலையுக் காலங்குது விசாரித்தார்.

எவ்வளருமே தாங்களுக்கு ஒன்றும் தெரிவாது என்று ஒரே சாதனங்கள் எதித் தார்கள் கூட்டுகிறீர் அவர் மகாதமானாக அழைத்துக் கேட்டார். அவர் கொஞ்சமும் பயப்படாமல் ஒன்றாகவும் ஒன்றியங்கள் ஒன்றாகவும் அப்படியே கொண்டார். மகாதமானாலும் மற்றொருப் பையங்களோடு கோத்துதான் அந்தச் சுவரான கவியத்திற்கு உடன் பட்டார் என்றாலும் மற்றொருப் பையங்களைப் போகி போகி சொல்லாய்க் கண்ணம் கூட கொள்ளிவார். அவ்வாண் மற்றொருப் பையங்களிலிருந்து அவர்கள் தலீந்துப் பீடித் துக் கண்டிக்கூட கொட்டும்.

இப்பையங்கள் தலீந்துப் பிலைகாட்டுப் பறுவத்தில் ஆர்வியங்கலையிலே, ஆர்வத்தினாலே இது ஓராண்டு கூவ சிரயங்களைச் செல்து வருவது இல்லை. அது போல், மகாதமானாக கலங்கார தொழில்களும் அந்தக் கரியத்துத் தெர்தார்கள்-அவ்வாறு செய்துகூட்டுத் தாங்காகமாட்டுக் கொண்டு விசாரிக்கப்பட்ட போது மற்றொரு

வேயங்கள் என்னோடும் “நான்கு இளமையே அதரியாது” என்று சொல்லி விதம் அகற்றவிட ஒன்றை இயங்கப் பட்டது விரைக்கிற கூட்டுறவுத்

“நான்கள் என்பொரும் சீஞ்சு விளையாடுவதற்காகத்தான் கோயிலில் பூர்ணமாக வரித்துவரத திட்டமிட்டிடாம் உங்களுடைய வையால் தான் கோயிலில் உள்ளே சென்று திருங்கங்களை ஏடுத்தால்” என்று மகாத்தா வெட்ட வெள்ளிராமாய் நான்கங்களை போகவது, அந்தங்களை ஓட்டுத் திட்டான் விதம் அரசாலும் ஒன்றை இயங்கப் பட்டது அகற்றவிட கூட்டுறவுத்

“ஒரேட்டிலீடு பூர்ணம் சீஞ்சுடு மெட்டிய” என்பதற்குள்ளான் சில்லா வையிலே நான்கள் அகச் போகவில்லை கொள்ளவாறுப், அகவாற்கும் முன்னாலும் தான் கண்டவியாற்கில் ஆவன வாழ்வோடு வைத்து வரவாது நியன், திருக்கிணறு.

தொகுப்பு:
நான்தியான ஆச்சிரியம்

நிதிகாந்தி

ஏத்திருக்கு அப்பாறும் செங்கறிக்கு அனங்கு விழந்து எம் வளர்ந்திருக்கிறது, வளர்ச்சியின்டை நாட்டு களில் மாறித விழந்து மேல்நாட்டு அனங்கிறதையும் மாறிதல் பெற்றுக் கொண்டு கூறாம். ஆனாலும் உள்ளத்தில் திருமதி இல்லை கண்ணால் விடுவிட நீரைக்கூடியாகத்தான் பெரும்பாலாவாகத்தான் வையும் அப்போது அதையாற்றுவாது. எனது நாட்டில் அத்தகைய வாந்திகள் இல்லை. பறுசக வானத்திலிருந்து கண்டுகொள்ளியோ நிகைத்தான் காணப்படுகின்றது ஆனாலும், நான்கென்னால் கிட்டிராம். உரங்கி நிம்மதியாகத்தான் இருக்கின்றோம் கார வாம் என்கவிடக் கிடைய வித்தான் இருக்கின்றது.

யானியாத மலர்வெளிரிடிடு
நான்கென் ஆதோ கரு முதல்வர்,
ஆர்த்திய என்றுமிருத்து.

என் கடன் பணி செய்து கிடப்பதே

கிடங்களை விடுவதை நிறைவேற்றுவதை என்கின்ற ஒரு முறை

கோமுகாப்புவே நிறுவாலுமிலே புழுங்கரி, காதியியார் ஆவிய பெற்றோர் கொடுத்தின் பயனாகத் திருநாவுக்கரசர் நிறுவங்காரம் கொடுத்தார். இவ்வகுடிய பிள்ளைகளுக்கு நிறுவாமல் மகுளீச்சியார் என்பதாகும். காலமிட வாதிலை சுரங்க அமைத்தின் அரசிக்குக்கு குக்களினால் சர்க்கப்பட்டு மதம் மாறிய இந்தாவுக்கரசர் மீண்டும் சில தெறிக்குக் கொண்டு வந்த பெருகம் கிழாதமியாராகிய திலகவினாகரே காரும் நம்பியார் என்ற பெயத்திற் கோர்த்திருந்த காலத்தில் அவரை மீண்டும் சிலதேறிக் கூட கொண்டு வர வேண்டும் என நிறும்பிய திலகவினாகியார் தன் கோரும் நிறுவகினா ஏரட்டாரோக்காரப் பெறுவானிடம் கொஞ்ச முறையிட்டார். அதுபவர்க்கெனில்வாசியை நிறுவகினாவின் காலிலை தோங்கி உங்குவடை காலி முறையிறப்பிடை என்கூன் அவர்களுக்காகத் தயவிடுத்த காலை முறைகள். அவனைச் சூல் கூட நூல் கொடுத்து ஆட்டகோவாட்டுறுவேள் எனக் காலியிலியார். இதற்கூன் நிறுவகினாக்குக்கு கொடுத்த வாக்கின்படியே அவசிக்குக் குக்கானோய் கொடுத்து அவரை ஆட்டகோவாட்டுங்கியார். காலங்களைால், குலை முறையிற் பாடியதற்கியே இல்லை கால் கூட நாலுக்கால் என்றும் நாம் வழக்கங்களிலூ சிறிய கயதிலேயே நாலுக்கால் நீலையாக்காத கத்துவதைத் தங்கு உணர்ந்து கொண்டார். பெற்றோரின் இழப்பு, சிலாக்கிக்குப் பேசி அவத்த மாப்பிக்கிணங்காவாலிய கிழிப்புக்குவர்கள் இழப்பு என, குடும்பத்தில் அடுக்குத்திர உற்பட்ட துண்பங்களே ஏவுவங்கால் காத்துக்கணன் முதன்மையாக படித்துப் படிமா சயத்திலை நிறை காட்டுக் கொள்கூற்றுத் தாங்கமாக அவனங்கள். கு கால கோஸ்யால் வருக்கிப் பிறுநாவுக்கரசர்க்கு திலகவினார் நிறுவங்கெழுத்தோதிக் கொடுத்துத் திறுவகினா ஏரட்டாரோக்காரார் ஒன்றும்பெட்ட எனியார். இவற்றங்களைத் தமது உள்ளத் தாங்கமாலிலே நிறுத்திய நாலுக்கால் பாடிய முதலாவது பாடல்.

“நாற்றாமியங்கார விளக்கக்கீரி கொடுவை பல செய்தன
நால் அறிவியல், என்பதாகும்”

கீவுக் காரங்களோடு நிறுத்த வாரங்களிலைகள் அவர்களின் பலத்துறையும் பலவினத்துறைம் காலை அல்லது கொண்டார். மம்மார்களிடம் ஏவளில் பெரிச் பலவை அரசுவிளி அவனங்களோடு அக்க எவ்வளிகளைப் பார்த்து “நாராக்கால் நுழைவுவேலாம் என்று கூறக்கூடிய கால்நாள்கள் சிருமி இறைங்க நிறுவநான் நாலுக்கரசர்க்கு உற்பட்டது. இதைவிட்டு அடுப்பார்களுக்கு கூள்ளால் அடிவார்களின் காப்பிலை என்றும் இன்புமே கூறியும் நாலைம் இவ்வள என்பதை “இன்புமே ஏந்தாலும் நாலை இல்லை” என்ற அடிப்பிள் பாடல் வரிகள் விளக்குவிக்கிறன. இவற்றைக்குப் பாத திரமாவங்களை எந்தத் தியங்க்கிடும் நின்ட முடியாத பல்லை அரசால் கொடுத்த கண்டங்களை அவைத்திலிருந்தும் நாலுக்கரசர் இறை அகுனால் காப்பாற்றுப்பட்டோர் என்னால்ம்; அதை கெந்துக் கீழ் இடங்கள் மறியிடது. நாந்த கூந்த நாற்றாமியால் ஆபிஷேக, மதம் கொண்ட மாலை நாலுக்கரசர் கலை வர்த்த வாய்க்கிமுதி கல்வெடு கட்டிக் கடலிலே போட்ட பொழுது விவர முற்கொருநிய பல்லாற்று

முத்திரத்தை இளை உரசிலையார் எனவேது நோப்பாக்கி இவர் மூட வேர்வதற்குப் பஞ்சாட்டை மத்திரமே துவாச இலங்கு “ஏற்றுக்கண்டிருந்து யோர் கட்டிற் பார்க்கிறோம் நந்துகளைவால்து நாக்கிவீ-யினை” என்று அடிப்படையாக பெறுமானால் குமது படையிற் குறிப் போல்மார் “நாயந்தாக்கி வாத்தாங்கள் அது காக்கும், கொன்றாங்களை அது கொட்டுவதும்” என்கிற இந்த கால காஸ்திராவாள் காற்கிள்ளாங் நாக்கிவாக்கி நந்தாங்கதற்குப் பேரவீ நடந்தார் அவர் பேரவீய கார்மி ஜயநக்குத் துப்பாங்கள் ஏற்பட்டு, பெறவது அங்கூரப் பெறுகாத்தான்.

திருத்தொக்கு செறிவிக் குதாச புதுஷாக்கு வித்தாங்குப்பக் பெறுவான் திழிப்பார் என்பதைக் “திருத்தொக்குக் கெறவாறு” எனப் பெரியப்பாளுக் குறிப்பிடுகிறது “ஏன் கடன் பணி செய்து கிடப்பாதே” என்ற காக்கங்கே ஆக்காமாக்க கொண்டு வாக்காறும் வாய்வாறும் அப்பட் பெறுவான் ஜெயித்து வாழ்க்கார். “நித்தாறும் என்பிராறுவான் ஏ கோயில் புக்குப் புஜ்வதையும் அவகிட்டு பிரெருக்கும்பட்டுப் பூநாலை புக்காக்கித்துப் புத்தை பார், தான் கிளாவயன் கிணர் கெங்க நிருத்தொக்காங்குகளைப் பொறுத்து தாமா பா, வ்வாம் குறிப்பிட்டுக்கொரி இவர் கூவில் மூவாறம் பற்றியங்காப்புக் கூவுப்போன்ற கெங்காவயன் கூறுவதும் இயங்காரம் பெற்றுர் உலை மூறுவதும் உயியவேண்டும் என்ற க-ய-க்க தேவக்கத்தொடு இவர் கவுக்கவூ் இருக்கு ஆராக் குதாக்க அதைநீர் கொவிக்க திரிசுவாவ் காரதும் இளறபவை செய்தார் என்பதைப் பீச்சாரும் பெரியப்பாளுப் பாட்டு அப்பார் கித்திரிக்கிறது.

“மாரியாரப் பொறிவிக்காரீர் மொழுவாநுக் கிழவாடும் மதுரவாக்கிக் கொவாகும் தீருவாயில் தீர்க்கப்பிழீர் மாகாவகாரும் செம்பொற்றானீர் சார்வான திருமணமுந் கடுவாராக் காலிபபனூயும் தாமும் குபிப் பார்வாடுத் திருவித்துப் பணிசெய்து பவிந்தித்துப் பரங்கி கெங்கார்”

“உழுவாரத்தின் பாக யாத் திருக்காறும் கெல்விப்புநான் திருவடிக்கே பகித்த தெங்காம்” எனக் காஞ்சிப் புராணம் அப்பாக் கெங்கொல்லதோப் புபாற்றித் துதிக் கிறது.

அப்பு பெறுவாக் நானோ நடாந்தும் கொயிவாகத் தித்துந்தாச எனக் கிவுப்பிரகாச காவுமிக்கி குறிமுகிடுகிறார். நடாந்தும் கொயிவாகத் தீர்க்க அப்பா பெறுவாக் குமது உடம்பைபோ கொயிவாக காரதீ இலறுகாலை அங்கே வீற்றுக்காக கெயியாரும் காக்காத

காய்கீ கொங்காக் கடுமாய்க் குரு கூடையாக
அரியலுமை நாய்க்கையாக மாங்கால்மாங்கையாக
கோவீ கெல்லும் பாலை நிலையை நீர் அண்ணதூட்டிப்
புக்கால கானாக்கீதுப் போற்றுவிக் காட்டுக்கொயை.

என்ற பாடத்தின் மூட்டு எனக்குத்தொர். இயற்கையை கவிந்த உள்ளத்தில் கிருவிது அந்த பாடத்தின் சம்மௌலம்யதையும் கவித்துக்கூச் செய்யவை ஆகும். இவரைப் "புதிக்கி வெளியிடக் கூடிய செய்வாய்" என்று செல்லியார். பெரும்பாலும், "நீரான பாடத் தொகையாக்கி செய்வாய்" என்று மாதலச் சிவஞான சுவாமிகளும் போற்று விற்கின்றன. இவர் நான்டைப் பாலியாத்தைக் கையாண்டு பல பாடங்களைப் பாடிய மாண்பால் இயற்கைத் தொண்டும் கொந்து என அழைப்பார்கள். (தொட்டும்...)

இயற்கையில் வித்தகர்.

சிவ, மாண்பியகம்

(விலியூர்யான் - பாலானி ஜில்லா சுவாமியான)

* * *

வாழ்க்கம், ஒரு வேள்வி

தா... அன்றாட... வாரிக்கையில் கழியும் ஓவ்வொரு கணாறும் சுதார்ச்சமான காய்க் கேரளனின்காறும்... என்கையில் அது அக்கையதற்கிணங்கு. அதில் பெரிய பொருள் போறித்து இருக்கிறது, வாழ்க்கை முழுவதும் ஒரு யெரிய வெள்ளியாறும் இது ஆன்ட வந்து கூட யான் என்ற கணப்பிரதிடன் ஒரு சாதாரண காரியம் செய்து போகி வர்க்க அது ஏனித்தமானிரது.

- வினாக்கலாய் -

* * *

வெள்ளியாறு என்ற வகையில் வாழ்க்கை என்று கூறுவது கிருவிது அந்த பாடத்தின் சம்மௌலம்யதையும் கவித்துக்கூச் செய்யவை ஆகும். இவரைப் "புதிக்கி வெளியிடக் கூடிய செய்வாய்" என்று செல்லியார். பெரும்பாலும், "நீரான பாடத் தொகையாக்கி செய்வாய்" என்று மாதலச் சிவஞான சுவாமிகளும் போற்று விற்கின்றன. இவர் நான்டைப் பாலியாத்தைக் கையாண்டு பல பாடங்களைப் பாடிய மாண்பால் இயற்கைத் தொண்டும் கொந்து என அழைப்பார்கள். (தொட்டும்...)

மாணவர் பக்கம்

**யத்தொன்பதாம் நூற்றாண்டில் இலங்கைத்
துமிழ் இலக்கியம்**

1999000000

(க. பொ. த. உயர்தாமாணவர்களுக்காகச் செலாவுப்புக் கட்டுரை)

இலக்கியர் பொருளின் விவிலத்துடன் இலக்கிய வரலாறு காலங்களிலிருந்து பருத்தி படும் பொது இலங்கைத்துமிழ் இலக்கிய வரலாற்றில் 1800- காலத்துமிழ்நாட்டு மூலம் மூலம் தசாப்தம்காலமாயும் உள்ளது. என்பதை மறைந்து கீட்ட கூடாது. பெரும்பாலாக நாட்டுப்பிரிவிகள் (கனிகள்) பிப்பு இலங்கைத்துமிழ்நாட்டு மூலம் இலக்கிய வரலாறு மூலம் மூலமாக காலமிரிச்சுகிறும் பார்ஸ் இக்காலம் இலக்கிய வளம் நிலத்தின்தாங்க வாணப்பாகி கிடைகிறது.

காலப் பின்னணி:

இலங்கை முழுவதும் பிரித்தாவியர்கள் ஆடிக்கட்சியில் இருந்துவிவரப்பட்டு, பின் மோவாரூக் கீர்த்திருத்தம்களைத் தெரியாத்து மெல்லியோடிய அரசியல் விஷீப் பூஷாச்சி ஏற்பட்டிருந்தது. கிரிஜ்தல் மூலம் ஆடிக்கட்சி, மூலம் மதச் செய்களைப் படிப்பதற்கு போது கடிதா மக்துகள் தந்பாற்றுவது மூலம் செய்கள் யெற்கிகளும் சிறுக்கங்கள், சமூகானதிலையிற் பல மாற்றுகள் ஏற்பட்டிருந்தன. பாரம்பரிய மூலம் அமைப்புறையாறு, காம்களை பற்றிய சிற்தணக்கள் என்று மாற்றுமாட்டதனால் பொது மாங்கி ஏற்குகின் தொற்றும், போகாத்தோசு பங்கப்பட்டு அங்கங்களின் பொறுமை, கட்டில் ஆடுமை முறையின் செய்வா, மத்திய வருட்டிகளின் நோற்றுமாய்வன இலக்கியத்துறையில் மாற்றங்களை ஏற்றுத்தூவதுபடி வருட்டுக்கொடுப்பு பணிக்கரிசுமிகள் பிரதானமாக விளையாட்டுத் துறையில் மாற்றும், மீதானாய்வு மறுநாயத்தின் மாற்றும், முதலாளிக்குல பொருளாதார மாங்கின் பொறுமை என்பதைப்பற்றிய வருட்டிகளில் செய்து படிக்கானால்கூட தொழில்கள்.

ஒன்றே கல்வி ஏற்குக்கூடி இலக்கால இலக்கியத்தைப் பாதிக்க முடிவுகளை காரணி என்க வாற்றாது. குது, விரைவு கல்வி முறையால்கீர்த்தியிலையெல்லா கல்வைகளைக் கிடையவிட்டது. ‘கட்டுக்கிடையாட்டுக் கொள்கீர்த்தி’ இலக்கால மூலம் இலக்கிய அலி முடிவுகளை குதாக்கிய முறையால் திருவாண்டார் விளாக்கிவது, புற்சூயங்களைப் படித்துவிடுவது, மாங்கி வாட்டுக்கொடுப்பு, கடிதாக்கள் பாதுகாப்பு மூலம் இலக்கிய வருட்டிகளில் செய்து படிக்கானால்கூட தொழில்கள்.

திவசக் தீதப்ரிகளாகவும், மாநிலத்திற்கும் தீதறிகளாகவும், வார இதழ்களாகவுமே ஆரம்பத்தில் பத்திரிகைகள் போன்றன. அரசியல்தீர் வசதிகள் எழுதுகிளே சிறந்த பதிப்பாரிடாக்கள் தீவிரம் உருவாக்கினாலோம். ஆங்கிலத்தில் முனையினால் ஆங்கில மொழிகளும் ஏற்றபல்ல ஆய்வில் வெளியிடப்பட உள்ளது போன்ற நில இலக்கிய வடிவங்களை அறிமுகப்படுத்துவதும் முகனாக்களா. இத்தன்மொழி காலம் தீவிரமாகிறது: “திதிதர்ந்தாம் மாற்றுவத்து இலக்கியம் போக்கினா தாங்கு நகூலி புக்கனிக் குராஸ்வது பொருத்தங்களது போலக் கூர்க்குவிக்கரது. அவையொய்வ.

1. செய்யுள் இலக்கிய வார்த்தை,
2. மாப்ரதோ இலக்கிய வார்த்தை,
3. கலைநுணுப்ப பாங்களை இலக்கியாக்குவதை வார்த்தை-
4. தமிழின் பள்ளுவர்ப்பு வார்த்தை.

கி. ரா. நூர்...

கி. புதேசா
அதிகாரி அ. மீ. கல்தூரி

இந்தியக்கள்

இந்தியக்கள் வெட்டாபெற்ற தடாகத்தில் ஒரு வன் ஸ்தானம் செய்தால், அவனுண்மை புண்ணவியம் நட்டாகும் அனாமக்கதவனங்கள் சாரும். அவனுண்மை பாவம் இவைங்கள் சாரும். ஆதவால், ஒரும் நீர்த்தினங்களில்லா விடத்து அந்தக் குளத்திலிருந்து ஆக்கு வைக்கும்யங்களைவு எடுத்துக் கண்டில் போட்டுவிட்ட பிறகே அதில் முழுங் வாய்.

“ஏஹாத்தீம காலிதீம்”



இலக்ஷர் திசிர்ச்சை

நீதியிலிருந்து விடப்பட்டதே இலக்ஷர் திசிர்ச்சை

"இலக்ஷயால் வரம்பாரா இதழம் உணவிட்டு, இனாவனே இலக்ஷ வரம்பால் எதும் போது"

இலக்ஷச் சிகிச்சை மூலம் நோயகளைக் குறைப்பிற்கலாம். ஆர்சி மொ? விழுதுநான நிருப்பங்கள் அல்ல. ஒழுஙால், இராகங்களின் மூலம் நோயகளைக் குறைப்பிற்கலாம், அவசிப்பங்கள் பிச்சங்காறு.

வழிந்தோலம்	- வாதநோய்
சாராநிகா	- பீக்க நோய்
ஷபாவி	- ஆஸ்துமா நோய், கவாச நோய்.
ஆரா கெபி	- காவலங்கள்
தீவார்டி	- டட்டல் இறுக்கர், மன இறுக்கர் குறைக்குக் குக்கம் ஏற்படுக்கல்.
பிளகி, பூபாளி, நாட்டை	- தூஷ்சுக்குக் கணக்கும்
வறாவுப்பிரியர்	- காவலல், பகி,
முசாரி, சிவரஞ்சினி, பேரளி	- வேஶநய்
மக்கியமாலதி, சகானா	- மணதீயக்கு
இலக்ஷரதுநிச்சலும் நோயைக்குறைப்பிற்கும் தல்லைக் கொண்டன.	
விளைஞ	- இரத்த அபுந்தந்தைர் சீர் ரெஸ்தல்
புல்யாங்குமுன், நாறங்கவரப்	- காவலலையக் கு வா நக் கு மகிழ்ச்சியை உண்டாக்கல்
மிருதங்கம்	- மறுதினமயப் போக்கி குரா மந்திர உண்டாக்கல்

தெருப்பு
விரு கு. ரஷ்டிதீசன் (ஆகிரியர்)

Easyway to Learn English (Part-3)

Be and its family. (Be முதல் அகன் குடும்பத்தைச் சொந்தவையும்).

Be என்பது. இது என்ற கருத்தைச் சொல்லுமாறு.

Eg: **Be Careful** (விவசாயமாக இரு)

Be Honest (நிர்க்கமாக இரு)

Be Punctual (கூறம் தவறாது இரு)

Be இன் குடும்பத்தைச் சொந்த am, is, are, was, were ஆகியவை வசங்களில் ஏப்படுவேன்றாலும் பொருள் கொடுக்கிறதென்பதைப் பொறப்போம்.

Am இருக்கிறேன் என்ற கருத்தைச் சொல்கிறோம்.

I + am + Verb + Ing

Eg: **I am playing Cricket**

நான் விரிக்க விளையாடுக் கொண்டிருக்கிறேன்.

I am listening radio.

நான் நேருஞ்சோ கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

I am reading a story book

நான் கண்டுப் புக்கத்தும் ஓன்று வரசிக்குதுக் கொண்டிருக்கிறேன்.

Is இருக்கிறது, இருக்கிறான், இருக்கிறாள் என்று பொருள் கொள்ளும்.

Eg: 1. **It is a new pen.**

2. **He is in year nine class.**

3. **Mohan is at School.**

4. **Suseela is in Colombo.**

5. **Teacher is facing the students.**

Are (இருக்கின்றோ, இருக்கிறதாவதோ என்ப விவரத்தைப் பற்றி)

1. They are new pens
2. Mohan and Ravi are in year nine class
3. Ranjith and Suseela are at home

was (ஒழுந்தமயில் இறந்த காலத்தைக் குறிப்பூடு)

இருந்ததை, இருந்தான், இருந்தான், இருந்திருள்ள என்பதை விவரம் படித்து

1. Kumar was in year 8 last year
2. Ranjith was in Colombo last month
3. I was at School yesterday at 9 a.m.
4. Our Teacher was absent to school yesterday

were (பள்ளமயில் இறந்த காலத்தை குறிப்பூடு)

இருந்தன, இருந்தார்கள், இருந்திருக்காம்.

1. Ravi and Mohan were busy weeding the garden yesterday
2. Farmers were busy harvesting their paddy fields
3. My Parents were poor five years ago and now they are rich
4. we were on time to the wedding house

EXERCISE

Fill in the blanks using am, is, are, was, were

1. Bala and his brother _____ in Kandy last week
2. I _____ good in English
3. I _____ weeding my garden yesterday evening
4. Ranjith _____ a clever boy
5. Mohan and Ravi _____ playing Cricket
6. I _____ at my Uncle's house when the bomber bombed
7. Ravi _____ admitted in the hospital yesterday

S. Thurairajah
(English Tutor)

பர/வண் நாவலர் மகா வித்தியாலம்
சித்திரை மாத வாராந்த நிகழ்வுகள்

- 03-04-98 வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில்
 அறிமுகவுரை:- திரு சு. திருப்பரங்கிரிநாதன்
 சொற்பொழிவு:-
“மனமே முருகனின் மயில் வாகனம்”
 வழங்குபவர்: திரு கு. மனோகரன் (ஆசிரியர்)
-
- 10-04-98 வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில்
 அறிமுகவுரை:- சிவத்தமிழ் வித்தகர்
 சிவ மகாலிங்கம்
 (விரிவுரையாளர், பலாவி - ஆசிரிய கலாசாலை)
 சொற்பொழிவு:-
“அரிய தமிழ் தானளித்த மயில் வீரா”
 வழங்குபவர்: கவிஞர் திரு சோ. பத்மநாதன்
 (அதிபர், பலாவி-ஆசிரிய கலாசாலை)
சமய நற்சிந்தனைகள், திருப்புகழ்,
பண்ணிசை.
 பலாவி ஆசிரிய கலாசாலை மாணவர்கள்
-
- 17-04-98 வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில்
 அறிமுகவுரை: திரு இ. உருத்திரா
 (சட்டத்தரணி, பருத்தித்துறை.)
 சொற்பொழிவு:
“வேடன் அருளிய பூசை”
 வழங்குபவர்: சிவஸ்ரீ தியாக சோமாஸ்கந்தராஜக் குருக்கள்
 (ஆசிரியர், ஹாட்லிக் கல்லூரி, பருத்தித்துறை.)
-
- 24-04-98 வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில்

நூலாச்சுட்டி - மாத வெளியீடு

சித்திரை - 1998

வெளியீட்டுரை: பிரம்மஸ்ரீ ப. மனோகராக் குருக்கள்
 (வல்லவ வைத்தீஸ்வரர் தேவஸ்தான
 பிரதமகுரு)

ஆய்வுரை: **திரு ஆ. வடிவேலு**
 (அதிபர், யா/சக்கோட்டை ஹோ. க. த.
 பாடசாலை)

இவ்வண்ணம்

சந்திதியான் ஆசிரிய சைவகலை பண்பாட்டுப் பேரவையினர்.

வாசகர் போட்டி

முதல் பத்து மலரிலும் (ஜனவரி - ஒக்டோபர்) வெளியிடப் படும் விடயங்களை உள்ளடக்கியதாக வாசகர் இடையே போட்டி ஒன்று நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறுவோருக்கு வழங்கப்போல பெறுமதியான பரிசுகள் வழங்கப்படும்.

போட்டி தொடர்பான விபரங்கள் நவம்பர் மாத இதழில் வெளியிடப்பட்டு போட்டி நடாத்தப்பட்டபின் அதுபற்றிய முடிவுகள் 1999 ஜனவரி மாத மலரில் வெளியிடப்படும்.

அன்பான வெண்டுகோள்

மலருக்கு பொருத்தமான, தரமான ஆக்கங்களை எ மக்கு அனுப்பி வைக்குமாறு சமயப் பெரியார்களையும் அறிஞர் பெருமக்களையும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

மலர்க் குழு:

சந்திரியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவை,
செல்வச்சந்திதி, தொண்டமானாறு.